

NOTICE TO THE SHAREHOLDERS

Notice is hereby given to the Shareholders of PTC India Financial Services Limited ("the Company") whose shares are being transferred to the Investor Education and Protection Fund ("IEPF") in accordance with the Section 124 (6) ("the Provisions" and Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"). As per provisions, all shares in respect of which dividend have not been paid or claimed for sever consecutive years or more shall be transferred to the demat account of IEPF.

The communication is addressed to those whose shares are liable to be transferred to IEPF for taking appropriate action. In this regard, the Company is dispatching specific communications to the concerned shareholders whose dividend has not been paid or claimed for seven consecutive years at their registered address with the Depository/ Registrar and Share Transfer Agent mentioning complete details of the shares due for transfer into IEPF. To know the details of such shareholders

olease refer : www.ptcfinancial.com; Shareholders who have not claimed their dividend for a period of seven consecutive years, can write to the Company at the Registered Office or e-mail at info@ptcfinancial.com or write to our Registrar and Share Transfer Agent at KFin Technologies Pvt. Ltd., Selenium Tower B, Plot 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032,

Telangana. Tel: +91 40 67162222/ 1-800-309-4001 or e-mail at ravuri.vijay@kfintech.com for further details and for making a valid claim of the unclaimed divided lying with the Company. In case the Company does not receive any communication from the concerned shareholders upto 30 September, 2022, the Company shall transfer shares to IEPF Authority as per procedure Shareholders may note that both the unclaimed dividend and the shares transferred to IEPF Authority including all the benefits accruing on such shares, if any, can be claimed back from IEPF Authority after following the procedure under the Rules. For

further details please refer the website of IEPAAuthority i.e. www.iepf.gov.in.

For PTC India Financial Services Ltd

Place: New Delhi Date: 30.07.2022

(Mohit Seth) **Company Secretary**

(CIN: L65999DL2006PLC153373) Registered Office: 7th Floor, Telephone Exchange Building, 8 Bhikaji Cama Place, New Delhi - 110 066 Board: +91 11 26737300 / 26737400 Fax: 26737373 / 26737374, Website: www. ptcfinancial.com, E-mail: info@ptcfinancial.com

GWELD

GEE LIMITED

CIN: L99999MH1960PLC011879

Registered Office: Plot No. E-1, Road No. 7, Wagle Ind. Estate, Thane-400 604

Email: shares@geelimited.com Web: www.geelimited.com

Tel. No.: (02522) 280358, Fax No.: (02522) 281199

	Extract of Un-Audited Financial Results for the Quarter ended 30th June, 2022					
_			₹ in Lakhs (except	earnings per share)		
Sr. No.	Particulars	Quarter ended June 30, 2022 Un-Audited	Year to date figures for the current period ended June 30, 2022 Un-Audited	Corresponding 3 months ended in the previous year June 30, 2021 Un-Audited		
1	Total Income from Operations	9.004.09	9.004.09	5,614.14		
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items#)	453.97	453.97	353.12		
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items#)	453.97	453.97	353.12		
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items#)	350.00	350.00	272.24		
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	350.11	350.11	272.40		
6	Equity Share Capital	520.00	520.00	473.00		
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year		NA			
8 Earnings Per Share (of ₹ 2- each) (for continuing and discontinued operations)						
	Basic:	1.35	1.35	1.15		
	Diluted:	1.35	1.35	1.15		
Nat	Notes:					

- 1. These financials have been prepared in accordance with the recognition and measurement principles laid down in IND AS 34 Interim Financial Reporting prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder.
- 2. Results for the quarter & Year ended 30th June, 2022 are in compliance with Indian Accounting Standard (Ind-AS) notified by the Ministry of Corporate of Affairs.
- 3. In term of IND AS 108, the Company is having single reportable segment i. e. "manufacturing of welding consumables, copper coated wires, flux cored wires and welding fluxes".
- 4 Previous year's / period's figures have been regrouped or reclassified wherever necessary. 5 The results would be uploaded and available for viewing on the Company's website www.geelimited.co

and on the website of BSE Limited. For GEE Limited

Date : 28th June, 2022

Payal Agarwal Whole-Time Director & CFO

sd/-

MORADABAD BAREILLY EXPRESSWAY LIMITED

ancial Center, Plot C-22, G Block, Bandra Kurla Complex, Muml Tel.: +91 022-26533333, Facsimile: +91 022-26523979, E-mail: itnl.projectbids@itnlindia.com, Website: www.itnlindia.com CIN: U45203MH2010PLC198737

MBEL/ADM/NEW/22-23/MM Work/02

July 29, 2022

Moradabad Bareilly Expressway Limited intends to invite tender for Execution of Major Maintenance and Repair Works at Moradabad - Bareilly Section of NH 24 from Km 190.000 to Km 238.000 in the State of Uttar Pradesh.

NOTICE INVITING TENDER (NIT)

The Bidder may participate as per the given BOQ subject to qualification in eligibility criteria.

Bid documents may be downloaded from the website www.itnlindia.com from July 30, 2022 (11:00 Hrs) to August 20, 2022 (11:00 Hrs). Bid must be submitted on or before August 20, 2022 (18:00 Hrs) to email id: itnl.projectbids@itnlindia.com, via soft copy mode as mentioned in RFP.

All the particulars and amendments related to this NIT can be viewed on the above said website. Interested agencies/firms may submit their bids as per eligibility criteria stated in the tender document. All the bids heavy in size can be submitted via link

> Authorized Signatory Moradabad Bareilly Expressway Limited

ramco **RAMCO SYSTEMS LIMITED**

CIN: L72300TN1997PLC037550

Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108
Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113
Email:investorrelations@ramco.com, website: www.ramco.com
Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

NOTICE OF THE 25[™] ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

- . Notice is hereby given that the Twenty Fifth Annual General Meeting ("AGM") of the Company will be convened on Wednesday, the August 10, 2022 at 3:00 p.m IST through Video Conference / Other Audio Visual Means ("VC") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR") read with Circulars of Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"), issued regarding the conducting of AGM.
- In compliance with the said Circulars, the Annual Report including the Notice of 25th AGM, Board's Report, Auditors' Report, the Company's Separate (Standalone) and Consolidated Financial Statements for the financial year 2021-22 and other documents required to be attached thereto, have been sent by email and other documents required to be attached thereto, have been sent by entail on July 15, 2022 to all the Members of the Company whose email addresses are registered with the Company/ Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants and the same has been uploaded on the website of the Company i.e. www.ramco.com and on the website of Stock Exchanges i.e. BSE Limited: www.bseindia.com and National Stock Exchange on the website of Central Depository Services (India) Limited ("CDSL") www.evotingindia.com
- www.evoungindia.com.

 3. Notice pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, is also hereby given that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from August 03,2022 to August 10, 2022 (both days inclusive) for 25th Annual General Meeting of the Company.
- In terms of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI LODR, the Company is providing remote e-voting facility to transact the business contained in the Notice of 25" AGM by engaging the services of CDSL. The remote e-voting commences at 9:00 a.m. on Sunday, the August 07, 2022 and ends at 5:00 p.m. on Tuesday, the August 09, 2022. During this period, Members of the Company by by the August 09, 2022. During this period, Members as on the Cut-off date, may cast their votes. of the Company holding shares as on the Cut-off date, may cast their votes electronically. The remote e-voting shall be blocked and not be allowed after 5:00 p.m. on Tuesday, the August 09, 2022. The cut-off date for the purpose of eligibility to vote is Wednesday, August 03, 2022.
- i. The instructions for remote e-voting, during the AGM and for participating in the AGM are provided in the Notice of 25th AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again. Members whose names are recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM. Any person who acquires shares of the Company and becomes Member of the Company after despatch of the Notice of 25th AGM and holding shares as on cutoff date, may obtain the user id and password by following the instructions provided in the Notice of 25th AGM.
- If you have any queries or issues regarding attending AGM and e-voting from the CDSL e-voting System, or any grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Senior Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on Toll Free No. 1800 22 5533

For RAMCO SYSTEMS LIMITED

Place: Chenna Date: **July 29, 2022** VIJAYA RAGHAVAN N E



CL EDUCATE LIMITED

Registered Office: Plot No. 9A, Sector - 27A, Mathura Road, Faridabad, Haryana, 121003 CIN: L74899HR1996PLC076897; Tel: +91-11-41281100; Fax: +91-11-41281101 Email: compliance@cleducate.com; Website: www.cleducate.com

POST BLIVRACK DUBLIC ADVERTISEMENT IN COMPUNICE WITH REGULATION 24(vi) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (BUY-BACK OF SECURITIES) REGULATIONS, 2018, AS AMENDED, FOR THE ATTENTION OF THE EQUITY SHAREHOLDERS / BENEFICIAL OWNERS OF THE EQUITY SHARES OF CL EDUCATE LIMITED.

This post buyback public advertisement ("Advertisement") is made pursuant to Regulation 24(vi) of the Securities and Exchange Board of India (Buy-back of Securities) Regulations, 2018, for the time being in force, including any statutory modifications and amendments from time to time ("Buyback Regulations"). This Advertisement should be read in conjunction with the public announcement dated May 21, 2022, published on May 23, 2022 ("PA") issued in connection with the Buyback.

The capitalized terms and abbreviations used in the Advertisement shall have the same meaning as ascribed to them in the PA, unless otherwise specified.

1. Buvback

- 1.1. The Board of Directors of the Company (the "Board") which expression shall be deemed to include any committee constituted by the Board and/or officials, which the Board may constitute authorise to exercise its powers, including the powers conferred by the board resolution, at its meeting held on Thursday, May 19, 2022 ("Board Meeting"), approved the buyback of fully paid-up equity shares of face value of Rs. 5/- (Rupees Five Only) ("Equity Shares") each of the Company, from its shareholders/ beneficial owners (other than those who are promoters, members of the promoter group or persons in control), from the open market through stock exchange mechanism for an aggregate amount not exceeding Rs. 10 Crores (Rupees Ten Crores Only) ("Maximum Buyback Size"), at a price not exceeding Rs. 170/- (Rupees One Hundred Seventy Only) per Equity Share ("Maximum Buyback Price"), payable in cash (the process being referred hereinafter as "Buyback"), excluding the Transaction Costs as defined in the PA
- The Buyback commenced on Friday, May 27, 2022, and closed on Friday, July 29,

2022. 2. Details of the Buyback

- The total amount utilized in the Buyback is Rs. 999.87 Lakhs (Rupees Nine Crores Ninety-Nine Lakhs and Eighty-Seven Thousand Only), excluding Transaction Costs comprising of approximately 99.99% of the Maximum Buyback Size. The total number of Equity Shares bought back under the Buyback is 7.97.200 (Seven Lakhs Ninety-Seven Thousand Two Hundred Only) constituting 2.81% of the shares comprised in the pre-buyback paid-up equity share capital of the Company. The price at which the Equity Shares were bought back was dependent on the price quoted on BSE Limited and National Stock Exchange of India Limited, together referred to as "Stock Exchanges". The highest price at which the Equity Shares were bought back was Rs.133.08 per Equity Share while the lowest price was Rs. 117.59 per Equity Share. The Equity Shares were bought back at an average price of Rs. 125.42 per Equity Share. These prices are based on contract notes issued by the Company's broker (Kunvarji Finstock Private Limited) and exclude Transaction Costs.
- 2.2. In view of the fact that the Company has utilized the Maximum Buyback Size authorized for the Buyback, the Company has decided to close the Buyback on Friday, July 29, 2022, which is prior to the expiry of six months from the Commencement Date. Intimation for closure of the Buyback was issued to the Stock Exchanges on Friday, July 29, 2022.
- The payout formalities have been completed as per the settlement mechanism with the Stock Exchanges. Till date, the Company has extinguished 5,26,581 Equity Shares bought back under the Buyback and is in the process of extinguishing the remaining 2.70.619 Equity Shares bought back.

2.4. The Equity Shares were bought back in the demat segment from the Stock Exchanges. As the Buyback was done from the open market through Stock Exchanges, the identity of the shareholders from whom Equity Shares exceeding one percent of the total Equity Shares were bought in the Buyback is not known

Capital Structure and Shareholding Pattern

3.1 The capital structure of the Company, pre and post Buyback is set forth below:

Sr. No.	Particulars	Pre Buyback	Post Buyback				
1.	Authorized Share	2728.00	2728.00				
	Capital	(5,45,60,000 Equity	(5,45,60,000 Equity				
		Shares of Rs. 5/- each)	Shares of Rs. 5/- each)				
2.	Issued, Subscribed &	1416.57	1376.71*				
	Fully Paid up Share	(2,83,31,356 equity	(2,75,34,156 Equity				
	Capital	shares of Rs. 5/- each)	Shares of Rs 5/- each)				
*Subject	Subject to extinguishment of 2,70,619 Equity Shares.						

3.2 The Shareholding pattern of the Company pre and post Buyback is set forth below

The shareholding pattern of the company pre and post bayback is set for the below.						
Particulars	Pre – B	uyback	Post Buyback			
	Number of Equity Shares	% to existing Share Capital	Number of Equity Shares	% Holding post Buyback		
Promoters & Promoter Group	1,44,47,469	50.99	1,44,50,469#	52.48		
Public	1,38,83,887	49.01	1,30,83,687*	47.52		
Total	2,83,31,356	100.00	2,75,34,156	100.00		

"The pre-buyback shareholding given in the Public Announcement (PA) is based on the shareholding data received from the Depositories as on the date of approval of PA. 3,000 equity shares included in the shareholding of Promoters are purchased by one of the pro group members on the date of Board Meeting (before the commencement of Board Meeting in which Buyback was approved), subsequently reported and credited to the demat account after the settlement period, included in the shareholding of Post-buyback shareholding of Promoters. It is confirmed that no Promoter, Promoter group member and/or person in control of the Company dealt in the shares of the Company in any manner, after the Board ved the Buyback, till the expiry of the Buyback *Subject to extinguishment of 2,70,619 Equity Shares.

Manager to the Buyback

V.B. Desai Financial Services Limited

Cama Building, 1st Floor, 24/26, Dalal Street, Fort, Mumbai – 400 001

Tel. No: 022-40770709; 022-40770777; Email: info@vbdesai.com Website: www.vbdesai.com

SEBI Registration Number: INM000002731 Contact Person: K.K. Antoo

For further details, please refer to the Company's website (www.cleducate.com) and the websites of the Stock Exchanges (i.e. www.bseindia.com and www.nseindia.com)

Directors' Responsibility

As per Regulation 24 (i)(a) of the Buyback Regulations, the Board of Directors of the Company, in their capacity as directors, accept full and final responsibility for all the information contained in this Advertisement and confirm that the information included herein contains true, factual and material information and does not contain any misleading information

For and on behalf of the Board of Directors of CL Educate Limited

Sd/-**Gautam Puri** Vice Chairman and Managing Director

Sd/-Nikhil Mahajan **Executive Director and** Group CEO Enterprise Business DIN: 00033404

Company Secretary and Compliance Officer

Place: New Delhi Date: July 29, 2022



Corporate Identity Number:L27100WB2010PLC144409 Registered office: 8/1 Lal Bazar Street, Bikaner Building, 3rd Floor, Kolkata - 700001 E-mail: infomcmil@manaksia.com, Website: www.manaksiacoatedmetals.com Phone: +91-33-22435053 / 5054

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2022

(₹ in Lakhs)

	(Quarter Ended	l	Year Ended
Particulars	30.06.2022	31.03.2022	30.06.2021	31.03.2022
	Unaudited	Audited	Unaudited	Audited
Gross Turnover	16041.29	21245.23	16554.04	71655.66
Total Income from Operations	14149.66	18156.88	15775.03	65630.46
Earning before Interest, Depreciation and Tax	933.75	1391.42	953.51	4338.59
Net Profit/(Loss) before taxes	163.23	458.17	226.68	1140.56
Net Profit/(Loss) after taxes	67.32	358.31	165.38	862.46
Cash Profit (PAT+Depreciation)	297.86	582.35	387.47	1751.83
Total Comprehensive Income [Comprising Profit / (Loss) after tax and Other Comprehensive Income after tax]	127.65	400.27	181.56	919.77
Equity Share Capital	655.34	655.34	655.34	655.34
Earnings per share (of Re 1/- each) (Not annualised): (a) Basic (b) Diluted	0.10 0.10	0.55 0.55	0.25 0.25	1.32 1.32

Key numbers of Standalone Financial Results:

		Year Ended		
Particulars	30.06.2022	31.03.2022	30.06.2021	31.03.2022
	Unaudited	Audited	Unaudited	Audited
Gross Turnover	16026.96	21245.30	16550.50	71639.83
Total Income from Operations	14137.52	18156.94	15772.03	65617.04
Earning before Interest, Depreciation and Tax	936.63	1398.79	951.35	4335.09
Net Profit/(Loss) before taxes	175.05	474.42	233.64	1172.94
Net Profit/(Loss) after taxes	79.14	387.56	172.34	907.84
Cash Profit (PAT+Depreciation)	300.75	589.86	385.44	1,748.49

Place: Kolkata Date: 29th July, 2022

Place: Mumbai

Date: July 29, 2022

- The Unaudited Financial Results of the Company for the guarter ended 30th June, 2022 have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on 29th July, 2022. The Statutory Auditors of the Company have carried out Audit of these results.
- The Consolidated Financial Results comprise of Manaksia Coated Metals & Industries Limited, its wholly owned subsidiary, Manaksia International FZE and JPA Snacks Pvt Ltd.
- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter ended Financial Results are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.manaksiacoatedmetals.com

For and on behalf of the Board of Directors Manaksia Coated Metals & Industries Limited

Sushil Kumar Agrawal (Managing Director) DIN: 00091793

(This is a public announcement for information purposes only and is not an announcement for the offe document and does not constitute an invitation or offer to acquire, purchase, or subscribe to securities Not for release, publication or distribution, directly or indirectly, outside India) **PUBLIC ANNOUNCEMENT**

Capri Global Capital Limited

Our Company was originally incorporated as "Daiwa Securities Limited" in Calcutta on November 15, 1994, as a public limited company under the Companies Act, 1956, with a certificate of incorporation granted by the Registrar of Companies, West Bengal at Calcutta. Our Company received the certificate of commencement of business from the Registrar of Companies, West Bengal at Calcutta on November 28, 1994. Subsequently, the name of our Company was changed to "Dover Securities Limited" and a fresh certificate of incorporation was granted by the Registrar of Companies, West Bengal at Calcutta, on May 19, 1999. The name of our Company was further changed to "Money Matters Financial Services Limited" and a fresh certificate of incorporation was issued by the Registrar of Companies, Maharashtra at Mumbai ("RoC") on October 6, 2008. The name of our Company was further changed to "Capri Global Capital Limited" and a fresh certificate of registration was issued by the RoC on July 24, 2013. For details of changes in name and registered office of our Company, see "General Information" beginning on page 56 of the draft letter of offer dated July 28, 2022 ("DLOF").

Registered and Corporate Office: 502, Tower A, Peninsula Business Park, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013, Maharashtra, India; Tel: +91 22 4088 8100/ 4582 2500; Contact Person: Yashesh Bhatt, Company Secretary and Compliance Officer; E-mail: secretarial@capriglobal.in; Website: www.capriloans.in Corporate Identity Number: L65921MH1994PLC173469

PROMOTERS OF THE COMPANY: RAJESH SHARMA, JINISHA SHARMA, JAHNAVI SHARMA, RAGHAV SHARMA, RAMESH CHANDRA SHARMA AND RAMESH CHANDRA SHARMA HUF

ISSUE OF UP TO [●] FULLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF ₹2.00 EACH OF THE COMPANY (THE "RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹[•] PER EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) AGGREGATING UP TO ₹12,000 MILLION ON A RIGHTS BASIS TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF [.] RIGHTS EQUITY SHARES FOR EVERY [•] EQUITY SHARES HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON [●], 2022 ("RECORD DATE") (THE "ISSUE"). FOR FURTHER DETAILS, PLEASE SEE "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 309 OF THE DLOF.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 72(2) of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018, as amended (the "SEBI ICDR Regulations") to inform the public that the Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, an issue of Equity Shares on a rights basis and has filed the DLOF with the Securities and Exchange Board of India ("SEBI"), the National Stock Exchange of India Limited and BSE Limited (collectively, "Stock Exchanges") on July 28, 2022 in relation to the Issue.

Pursuant to Regulation 72(1) of the SEBI ICDR Regulations, the DLOF filed shall be made public, for comments, if any for a period of at least twenty one days from the date of such filing, by hosting it on websites of the SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com, BSE Limited at www.bseindia.com and the Lead Manager to the Issue, i.e. ICICI Securities Limited at www.icicisecurities.com. All members of the public are hereby invited to provide their comments on the DLOF to SEBI and/or the Company Secretary and Compliance Officer and/or the Lead Manager with respect to the disclosures made in the DLOF. The public is requested to send a copy of the comments sent to SEBI, to the Company and to the Lead Manager at their respective addresses mentioned herein. All comments must be received by the Company or by the Lead Manager on or before 5 p.m. IST on the 21st (twenty first) day from the aforementioned date of filing of the DLOF with SEBI.

Please note that the distribution of the DLOF and the issue of Equity Shares on a rights basis to persons in certain jurisdictions outside India may be restricted by legal requirements prevailing in those jurisdictions

Investment in equity and equity related securities involve a degree of risk and investors should not invest any funds in the Issue unless they can afford to take the risk losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The securities being offered in the Issue have not been recommended or approved by SEBI nor does SEBI guarantee the accuracy or adequacy of the DLOF. Specific attention of investors is invited to "Risk Factors" beginning on page 18 of the DLOF before making an investment in the Issue. Capitalised terms not defined herein shall have the same meaning ascribed to such terms in the DLOF

LEAD MANAGER TO THE 1550E	REGISTRAR TO THE ISSUE
<i>O</i>ICICI Securities	LịNK Intime
ICICI Securities Limited ICICI Venture House, Appasaheb Marathe Marg, Prabhadevi, Mumbai - 400 025, Maharashtra, India Tel: +91 22 6807 7100 E-mail: cgcl.rights@icicisecurities.com Investor Grievance ID: customercare@icicisecurities.com Website: www.icicisecurities.com Contact Person: Rupesh Khant/ Akhil Mohod SEBI Registration No.: INM000011179	Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West) Mumbai - 400 083, Maharashtra, India Tel: +91 22 4918 6200 E-mail: capri.rights@linkintime.co.in Investor Grievance ID: capri.rights@linkintime.co.in Website: www.linkintime.co.in Contact Person: Sumeet Deshpande SEBI Registration No.: INR000004058

For Capri Global Capital Limited On behalf of the Board of Directors

Yashesh Bhatt

Company Secretary and Compliance Officer

Capri Global Capital Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, a rights issue of its Equity Shares and has filed a DLOF with SEBI and Stock Exchanges on July 28, 2022. The DLOF will be available on the website of SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges, i.e., National Stock Exchange of India Limited at www.nseindia.com, BSE Limited at www.bseindia.com and the website of the Lead Manager to the Issue, i.e., ICICI Securities Limited at www.icicisecurities.com. Investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, please see the section entitled "Risk Factors" beginning on page 18 of the DLOF.

This announcement has been prepared for publication in India and may not be released in the United States. This announcement does not constitute an offer of securities for sale in any jurisdiction, including the United States, and any securities described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. Any public offering of securities to be made in the United States will be made by means of a prospectus that may be obtained from the Company and that will contain detailed information about the Company and management, as well as financial statements. However, no public offering of securities is being made in the United States.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

3 உள்ளிட்ட மொத்தம் 92 காலி

குரூப்–1 தேர்வுக்கான புதிய அறிவிப்பு

வெளிவந்துள்ளது. அதன்படி குரூப்–1

தேர்வுக்கு ஜூலை 21 முதல் ஆகஸ்ட்

22ந் தேதி வரை இணையதளத்தில்

ஆகஸ்ட் 27ந் தேதி முதல் 29ந் தேதி

வரை விண்ணப்பங்களில் திருத்தம்

செய்யலாம் எனவும், அக்டோபர்

30ந் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி

இத்தேர்வுக்கு

தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில்

சென்னையில் 3 மாதங்கள் முழு நேரப்

பயிற்சி நேரடியாகவும், ஆன்லைன்

படி கடந்த 15 ஆண்டுகளுக்கும்

மேலாக சென்னையில் போட்டித்

வருகிறது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாட்மி. இதில் படித்து இதுவரை

பல ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்

தமிழக அரசின் பல்வேறு பணிகளில்

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

நடத்தும் இத்தேர்வுக்கான 3 மாத முழு

நேரப் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 1ந்

தேதி தொடங்குகிறது. பயிற்சியில்

மாணவர்கள்

தற்போ<u>க</u>ு

வருகிறது.

இதில்

GRÖUP-1

தங்களது

9962600038

எண்ணிற்கு

செய்யலாம்.

கொள்ளலாம்.

தேர்வாகி

வருகிறார்கள்

குறிப்பிடத்தக்கது.

என்று

மூலம்

வெளியூர் மாணவர்களுக்கு

உணவு, தங்கும் இட வசதி

உண்டு. இப்பயிற்சிக்கான

டைப்

மேலும் விவரங்களுக்கு

9962600037, 9962600038

என்ற எண்ணிற்கு தொடர்பு

ஏராளமானவர்கள்

இங்கே பயிற்சி பெற்று

மத்திய அரசு, தமிழ்நாடு

—___ அரசு அமைச்சகங்களுக்கு

பொறுப்புகளில் பணியாற்றி

பெயர் மாற்றம்

க/பெ. **V** வெங்க**டேஷ்**

பிறந்த தேதி: 26.05.1993

பிறந்த ஊர்: விசாகப்பட்டினம்

வசிப்பிடம் எண்:3பி, கக்கன்ஜி

தெரு, பாரதி நகர், தரப்பாக்கம்,

கெருகம்பாக்கம், கோவூர்,

சென்னை - 600128

இனி முதற்கொண்டு

V SAI SUGUNA

என்று அழைக்கப்படுவேன்.

ENROLMENT NOTICE

DEVARAJ, S/o. W.J. Devaraj,

aged 63 years Permanently residing

Kallukuzhi. Thiruchirapalli

620020,

Block-27

Kurinjipadi Taluk

No.6, Ramakrishna Nagar,

Enrolment as an Advocate moved

pefore the Bar Council of Tamilnadu

and Puducherry, Bar Council Building

Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days.

High Court Campus, Chennai-104.

ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within THREE

months thereafter | MEVTHINI \ D/O.VEERAVANNEEYARAJA

aged 22 years, permanent Residing at D-13/A, Italian Avenue

district. Intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu Bar Council Buildings, High Court Campus Chennai-104 who have any valid objections may

Notify the same to the Bar Council

மாண்புமிகு சிறப்பு மாவட்ட நீதிமன்றம், மதுரை.

(FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1786 / 2018

கிழவயல், திருப்பத்தூர்தாலுகா

---எகிரிடை

பசும்பொன் நகர்,பெரும்பாக்கம்,

அறிவிப்பு

கோரி தாக்கல் செய்திருக்கும்

வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு தாரா் ஆஜராக 26.08.2022-ம் தேதி வாய்தா ஏற்பட்டிருக்கி

நது. சமூகம் கோர்ட்டில் அன்று

காலை 10.00 மணிக்கு தாங்

கள் நேரிலோ அல்லது தங்க

ளது வழக்கறிஞர் மூலமாக

ஆட்சேபணையை தெரிவித்து கோள்ளவேண்டியது. கொள்ளவேண்டியது. தவறி னால் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன்

ஆஜராகி

முலம் அறிவிக்கலாயிற்று.

---1-ம் எதிர்மனுதாரர்.

அசோக், கதவு எண்.555/2,

இராதாகிருஷ்ணன் தெரு,

சென்னை-600100.

ஷை மனுதாரர்கள்

வோ

நமதி.செல்வி

சிவகங்கை 'மாவட்டம். மற்றும் 9 நபர்கள்.

W/o.கிரைச்சாமி.

Intend having my

ABRAHAM GODFREY

Neyveli-607803,

MEYTHINI.V

. --மனுதாரர்கள்.

நஷ்டஈடு

தங்களது

N.பழனியாண்டி

D.வேல்முருகன், வழக்கறிஞர்கள், மதுரை.

After ten days of the publication of this notice and within THREE Months thereafter, I ABRAHAM GODFREY

K SAI SUGUNA

பதவி வகித்து வருகின்றனர்.

மூலமாகவும் நடைபெற உள்ளது.

ഇ**.**ஏ.எஸ்,

நிரப்புவத<u>ற்</u>கான

ஆட்சித்

ஐ.பி.எஸ்

சேர்க்கை

'TNPSC COACHING'

செய்து

என்ற

நடைபெ<u>ற்று</u>

முகவரியுடன்

வாட்ஸ்ஆப்

முன்பதிவு

முக்கிய

வழிகாட்டுதலின்

பயிற்சியளித்து

பணியிடங்களை

விண்ணப்பிக்கலாம்

தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின்

தேர்வுகளுக்கு

சேரும்

... Applicant

டிஎன்பிஎஸ்சி குருப்– 1 முதல்நிலைத் தேர்வுக்கு **3 மாத முழுநேர பயிற்சி: ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்** அகாடமியில் ஆகஸ்ட் 1 ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், துணை காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை துணைப் பதிவாளர் நிரப்புவதற்கான குருப்–*1* தேர்வு

சென்னை, ஜூலை.30– முடிவுகள் வெளியிட்டப்பட்டது. . இந்நிலையில் துணை ஆட்சியர் 18, துணைக் காவல் கண்காணிப்பாளர் 26, வணிகவரித்துறை உதவி ஆணையர் சங்கங்களின் கூட்டுறவுச் 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 7,



44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கிவைக்க தமிழகத்திற்கு வருகை தந்த, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து நேரில் சந்தித்தார்.

அபிராமி பைனான்ஷியல் சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ''கேபிடல் பிளேஸ்'', எண்.16/50, தெற்கு போக் சாலை, தி. நகர், சென்னை 600 017.

ione : 24356224 / 24355869, Fax : 24329441 | E-mail : abi@afslindia.in | website : www.afslindia.in | CIN: L65993TN1993PLC024861 | GSTIN : 33AAACA3210D1ZP

30 ஜூன், 2022ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

விவரங்கள்	30/06/2022 முடிந்த போதங்கள் (தணிக்கை செய்யாதது)	31/03/2022 முடிந்த முந்தைய 3 மாதங்கள் (தணிக்கை செய்தது)	30/06/2021 முடிந்த இதே 3 மாதங்கள் (தணிக்கை செய்யாதது)	31/03/2022 முடிந்த ஆண்டு (தணிக்கை செய்தது)
1. (a) செயல்பாடுகள் மூலம் வருமானம்	-	-	-	
2. (a) இதர வருமானம்	1.887.43	12.59	10.62	46.37
3. மொத்த வருமானம் (1+2)	1,887.43	12.59	10.62	46.37
4. செலவினம்				
மூலதனப் பொருட்கள் உபயோக செலவு	-	-	-	
வர்த்தகத்தில் பங்கு கொள்முதல்	-	-	-	
மூலப்பொருளின் சரக்குகளில் மாற்றங்கள்	-		-	-
ஊழியர் செலவினம்	3.73	2.76	5.78	15.07
தேய்மானம்	0.22	2.44	2.15	9.18
இதர செலவினம்	46.91	9.31	4.50	40.81
மொத்த செலவுகள்	50.86	14.51	12.43	65.06
5. வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன் லாபம்/(நஷ்டம் (3 - 4)	1836.57	(1.92)	(1.81)	(18.69)
6. விலக்கு அயிட்டங்கள்	-	-	-	-
7. வரிக்கு முன் முன் லாபம்/(நஷ்டம் (5 - 6)	1836.57	(1.92)	(1.81)	(18.69)
8. வரி செலவுகள்				
நடப்பு வரி	400.00	•	-	-
ஒத்திவைக்கப்பட்ட வரி	-	٠	-	-
மொத்த வரி செலவுகள்	-	•	-	-
9. காலத்திற்கான தொடரும் செயல்பாடுகளில் இருந்து லாபம்/(நஷ்டம்) (7 - 8)	1836.57	(1.92)	(1.81)	(18.69)
10. நிறுத்தப்பட்ட செயல்பாடுகளில் இருந்து லாபம்/(நஷ்டம்)	-	•	-	
11. நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான வரி செலவுகள்	-	•	-	
12. நிறுத்தப்பட்ட செயல்பாடுகளில் இருந்து லாபம்/(நஷ்டம்)(வரிக்கு பின்) (10-11)		•	-	-
13. காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (9+12)	1836.57	(1.92)	(1.81)	(18.69)
14. இதர விரிவான வருமானம், நிகர வருமான வரி			-	-
a(i) லாபம் அல்லது நஷ்டத்திற்கு மறுவகைப்படுத்தப்படாத பொருட்கள்			-	
(ii) பொருட்கள் தொடர்பான வருமான வரி, அது லாபம் அல்லது நஷ்டத்திற்கு மறுவகைப்படுத்தப்படாதது	-	-	-	
b(i) லாபம் அல்லது நஷ்டத்திற்கு மறுவகைப்படுத்தப்படாத பொருட்கள்			-	
(ii)பொருட்கள் தொடர்பான வருமான வரி, அது லாபம் அல்லது நஷ்டத்திற்கு மறுவகைப்படுத்தப்படாதது	-	-	-	-
பொக்க இகா விரிவான வருமானம். நிகா வருமான வரி				

நாப்பு. 30 ஜூன் 2022ல் முடிந்த காலாண்டிற்கான மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு 29 ஜூை

1836.57

இன்ற நடிந்த அள்ளனத்துகளை மற்றுகளை நடிந்துகளை இன்றுகள் இன்றன. 2 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஜூன் 2022ல் முடிந்த காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகள் தொடர்பாக சட்ட தணிக்கையாளர்களால் வழங்கப்பட்ட குறுச் மறுபரிசீலனை அறிக்கை 29 ஜூலை, 2022 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது

15. மொத்த இதர விரிவான வருமானம்/(நஷ்டம்), நிகர வருமான வரி (13+14)

6. செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு: ஒவ்வொன்றும் ரூ.10/

17. ஒரு பங்கு சம்பாத்தியம் (ரூ.)(வருடாந்திரம் அல்ல)

அடிப்படை பலமிழந்தது

தேதி : 29 ஜூலை, 2022

மறுப்பால்லணை அறும்மை? இதுகை (252 அனுறு நடைப்பற்ற இயற்றுகளை ஒழு கூட்டத்துல் பறவு எல்கப்பட்டது. எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கணக்குகள் ரீகுருப் செய்யப்பட்டு மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் புகார் : காலாண்டு துவக்கத்தில் நிலுவை - இல்லை. காலாண்டில் பெறப்பட்ட மற்றும் நிவர்த்தி செய்யப்பட்ட புகார்கள் இல்லை. காலாண்டு முடிவில் நிலுவையில் உள்ள புகார்கள் - இல்லை.

தனியான ஆஸ்திகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

(18.69)

விவரங்கள்	30 ஜூன், 2022 அன்று	30 ஜூன், 2021 அன்று	31 மார்ச், 2022 அன்று
ஆஸ்திகள்			
நடப்பு அல்லாத ஆஸ்திகள்			
சொத்து, ஆலை மற்றும் கருவிகள்	1.26	213.42	208.39
தற்போது நடைபெறும் மூலதனப் பணிகள்		-	
தொட்டுணர முடியாத ஆஸ்திகள்			
கடன்கள் மற்றும் முன் பணம்	442.34	33.10	37.04
நிதி ஆஸ்திகள்			
முதலீடுகள்	50.75	42.63	41.23
இதர நடப்பு அல்லாத ஆஸ்திகள்		-	
	494.35	289.15	286.66
நடப்பு ஆஸ்திகள்			
இருப்பு		-	
நிதி ஆஸ்திகள்			
முதலீடுகள்		-	
வர்த்தகம் பெறப்பட்டது	-	-	
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு இணையானது	2,125.13	508.93	494.99
மேற்கண்டவை தவிர வங்கி இருப்பு	-		
இதர நடப்பு ஆஸ்திகள்			
	2.125.13	508.93	494.99
0	2,619.48	798.08	781.64
மொத்தம் - ஆஸ்திகள்	2,019.40	190.00	701.04
சம மற்றும் பொறுப்புகள்			
சமம்	600.00	600.00	600.00
பங்கு மூலதனம்	600.00		600.00 174.27
இதர சமம்	1,610.83	191.15	
	2,210.83	791.15	774.27
நடப்பு அல்லாத பொறுப்புகள்			
நிதி பொறுப்புகள்	-	-	
கடன்கள்	-	-	
நடப்பு பொறுப்புகள்			
நிதி பொறுப்புகள்			
செலுத்த வேண்டியவை	-	-	
இதர நடப்பு ஆஸ்திகள்	7.55	5.99	6.28
ஒதுக்கீடுகள்	401.09	0.94	1.09
	408.64	6.93	7.37
மொத்த சம மற்றும் பொறுப்புகள்	2,619,48	798.08	781.64

முந்தைய இந்திய ஜிஏஏபிக்கு இணங்க மொத்த நிகர லாபத்தை சமரசம் செய்ததன் மூலம், செபிக்குத் தேவையான முந்தைய ஆண்டில காலாண்டில் இந்த் ஏஎஸ்க்கு இணங்க மொத்த விரிவான வருமானம் வழங்கப்பட்டுள்ளது:

	தனியானது				
விவாங்கள்	தணிக்கை				
விவரங்கள்	30.06.2022 முடிந்த காலாண்டு	30.06.2021 முடிந்த காலாண்டு	31.03.2022 முடிந்த ஆண்டு		
ஜிஏஏபி-ன் படி காலத்திற்கான நிகர லாபம்	1836.57	-1.81	-1.92		
கழிக்க :					
இதர விரிவான வருமானத்தில் இயல்பான லாபம்/(நஷ்டம்)					
இந்த் ஏஎஸ்-ன் கீழ் நிகர லாபம் (A)	1836.57	-1.81	-1.92		
இதர விரிவான வருமானம்					
இதர விரிவான வருமானத்தில் இயல்பான லாபம்/(நஷ்டம்)					
இதர விரிவான வருமானம் (B)					
இந்த் ஏஎஸ்-ன் கீழ் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (A+B)	1836.57	-1.81	-1.92		

பெயர் மாற்றம்

கணவர் Joseph பிறந்த தேதி: பிறந்த தேதி: 16.07.1993, ந.2, டிகர் வரதாச்சாரி ரோடு, பெசன்ட் நகர், சென்னை - 600 090, என்ற முகவரியில் வசிக்கும் நான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்டியன் மதத்திற்கு மந்தத்திலிருந்து கிறிஸ்டியன் மத்தத்றரு மாறியதால் Sanjala Abraham Joseph Samuel, (Christian) rன்று அழைக்கப்படுகிறேன். SANJALA SUDHIR KAUSHIK

(H.ANVER |ன்வர் காசிம் KASEEM) KASEEM), தந்தை பெயர்: அசன் உசேன், (Asan Hussain), பிறந்த தேதி: 04.05.1959, நெ.56/117, தையப்பன் தெரு, ஏழுகிணறு, சென்னை– என்ற முகவரியில் தம் நான் இனி எவர் காசிம் (ANWER ---, வசிக்கும் அன்வர் KASIM.H). அழைக்கப்படுகிறேன். அன்வர் காசிம் (H.ANVER KASEEM)

பெயர் மாற்றம்

கெல்லீஸ் பெனிஃபிட் நிதி லிமிடெட்

CIN: U67120TN1987PLC015141 புதிய எண்.18 (பழைய எண்.29), டாக்டர் முனியப்பா ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010. தொலைபேசி : 2641 2467, 2642 8700. மின்னஞ்சல் : kellysbenefit@yahoo.com

டிவிடெண்ட் அறிவிப்பு

29 ஜூலை, 2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற கம்பெனியின் 35வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சமபங்குகள் மீது 25% டிவிடெண்ட் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.25/–க்கு மேற்படாத டிவிடெண்ட் பெற உரிமை பெற்ற அங்கத்தினர்கள் எந்த ஒரு வேலை நாளிலும் அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் நேரில் வந்து டிவிடெண்டை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரூ.25/–க்கு மேற்பட்ட டிவிடெண்ட் தொகைக்கான வாரண்டுகள் அங்கத்தின

களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இடம் : சென்னை – 10 **தேதி** : 29-07-2022

தலைமை செயல் அதிகாரி

PUBLIC NOTICE

My Client Mr.P.V.Giri Son of Mr.P.S.V.Raman and Mrs.Asha Giri, My Client Mr.P.V. Giri Son of Mr.P.S.V.Raman and Mrs.Asha Giri, Wife of Mr.P.V.Giri, both are residing at Jamal's Ashiyana No.14, Appa Garden street, Kilpauk, Chennai - 600 010 are the absolute owners of the flat situated in first floor, Block No. II, having a built up area of 1338 Sq. feet in the complex known as "Alsa Sheridan in Plot Nos. A and B, Old Plot Nos.186 and 187 Part comprised in Survey No.34, T.S.Nos.73/2 and 74, Block No.24 of Arumbakkam Village, Aminjikarai Taluk, Chennai District measuring to an extent of 3,000/10,000th undivided share of land out of 7467.44 Sq. feet within the Sub Registration District of Kodambakkam and Registration District of Central Chennai District of Central Chennai

It is represented that the Original Parent Document vide Doc. No. 3813 of 1993 registered at SRO, Kodambakkam respectively has

Any one who claims any interest of any kind over the said property or any part thereof may inform the same to the undersigned within 15 days from the date of publication of this Notice failing which it will be construed that the same said property is free encumbrance or

> L. JESU M.A., B.L No. 101, Addt. Law Chambe High Court Buildings, Chennai 600 104

ப்ரித்வி எக்சேஞ் (இந்தியா) லிமிடெட் CIN: L30006TN1995PLC031931

பதிவு அலுவலகம்: ஜி ஜி யூனிவர்சல், 2வது மாடி, கதவு எண். 2, மெக்னிகோல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை—600 031, தமிழ்நாடு

Nebsite:www.prithvifx.com Email: secy@prithvifx.com Tel : Phone : 044 -43434250 அறிவிப்பு

செபி (எல்ஓடிஆர்) விதிகள் 2015 விதி 29ன்படி, இதர அலுவல்களுக்கு இடையே ஜூன் 30, 2022ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை (தனியானது மற்றும் ஒருங்கிணைந்தது) பரிசீலித்து பதிவு செய்ய 2022–23 நிதி ஆண்டிற்கான கம்பெனி இயக்குனர்கள் குழுவின் கூட்டம் சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022 அன்று மாலை 03.30 மணிக்கு கம்பெனியின் பதிவு அலுவலகம், ஜி ஜி யூனிவா்சல், 2வது மாடி, கதவு எண். 2, மெக்னிகோல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை–600 031ல் நடைபெறுகிறது என்று இதன்

மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் (www.prithvifx.com) மற்றுப் கம்பெனியின் சமபங்குகள் பட்டியலிடப்படும் பிஎஸ்இ லிமிடெட்டின் இணைய தளத்தில் (http://www.bseindia.com) உள்ளது.

கம்பெனியின் உள்வர்த்தகர் நடத்தை விதி தொகுப்பின்படி, வெள்ளிக்கிழமை 1 ஜூலை 2022 முதல் பொதுமக்களுக்கு முடிவுகள் அறிவித்த பின்னர் 48 மணி நேரம் வரை கம்பெனியின் அனைத்து இயக்குனர்கள்/ அதிகாரிகள்/நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு கம்பெனியின் பத்திரங்கள் ரிவர்த்தனைகள் மூடப்பட்டுள்ளது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ப்ரித்வி எக்சேஞ் (இந்தியா) லிமிடெட்டுக்காக ஒப்பம்/– பவன் குமார் கவாத் (செயல் இயக்குனர்) (Din No.07095542)

இடம்: சென்னை தேதி : 30/07/2022

> சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வ முதலேற்பு மனு எண்.275/2022

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX 1925 தொடர்பான மனுவில் 15.12.2014 அன்று இறந்து போன என்.சந்திரமௌலி அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

ச. வசுகாரணி

ச. ஸ்.பிஷ்ணன், எண். 9, சுதா அவென்யூ, 2வது தெரு, சிட்லபாக்கம், சென்னை 600 064.

சிட்லபாக்கம், சென்னை 800 084. ... மனுதாராக்ன் சென்னை 800 084, சிட்லபாக்கம், 2வது தெரு, சுதா அவென்யூ, என். 9, முகவரியில் வசித்து வந்து 15.12.2014ல் இறந்து போன என். என். சந்திரமௌலி அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான மனு சென்னை உயர்தீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 13.09.2022, அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் பங்கு பத்திரங்களில் எதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு நேரிலோ அல்லது jrorignalsidemho@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்முலம் அறிவிக்கப்படுகிறார்கள். ன்முலம் அறிவிக்கப்

தைனாடு - மெ அந்காண்ட்பருக்குப்பானர். 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

மனுதாரரின் வழக்கறிஞர்கள் கிருமகி,சக்யா காந்கி,

துருயது. சத்யா காந்து, எண். 284ஏ, ஏ, டாக்டர்.நடேசன் சாலை,முதலேற்பு பிரிவு!, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.

சென்னை 600 104.

உப்பலா சுரேஷ்குமார்

உயர்நீதிமன்றம்



மாதா சோஷியல் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: தாமஸ் பில்டிங் 150: லஸ் சர்ச் ரோடு,

மயிலாப்பூர், சென்னை – 600 004.

CIN: U74900TN2012PLC086666

அறிவிப்பு

இந்த அறிவிப்பு மூலம் தெரிவிப்பதாவது 1. எ ஜூலை, 2022 தேதியிட்ட வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண வாத்தகம் குறித்து பரிவாத்தனை மேற்கொள்ள மாதா சோஷியல் கம்யூனிக்கைக்ஸ் லிமிடெட்டில் (நிறுவளை) பத்தாவது வருடாத்திர பொதுக் கூட்டம் (AGM) 27 ஆகஸ்ட், 2022, சனிக்கியுமை அன்று மாலை 4.00 மணிக்கு காணொளி காட்சி (பிற ஆடியோ காட்சி முறையில்) மூலா

நடைபெறும். AGM அறிவிப்பு மற்றும் 2021–2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின் மின்னன இது முறியார்கள் அறிக்கையின் மின்னன

நலிக்கப்பும்... AGM அறிவிப்பு மற்றும் 2021–2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின் மின்னணு நகல்கள் நிறுவணம் / வைப்பு பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்சல் முகவிங்களை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்கள் / இயக்குறுக்கள் / தனிக்கையாள்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்னஞ்சல் முகவிங்கிலை உறுப்பினர்களுக்கு செறுப்பும் மற்றும் வருடாந்திர அறிக்கை அனுப்பும் பணி 27 ஜூலை 2022 அன்று நிறைவுபெற்றுள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013 (சட்டம்) பிரிவு 100 மற்றும் திருத்தப்பட்ட நிறுவனங்கள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014 -ன் விதி 20 ஆகியவற்றுக்கு இணங்க, கட்ஆப் தேதியான, 19 ஆகஸ்ட் 2022, வெள்ளிகிழமை, அன்று காகித வடிவிலோ அல்லது மின்னணு வடிகிலோ நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் சென்பால் டெபாகிட்டிரி சங்கேல் (இந்தியா) லிமிடெட் (COSL) வழங்கும் மின்னணு கோகிகள் சென்பால் டெபாகிட்டிரி சங்கேல் (இந்தியர்) லிமிடெட் (COSL) வழங்கும் மின்னணு கோகைவகள் மூலம், அவர்கள் அத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சாதாரண தீர்மானத்தின் மீதும் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் அல்லாமல் வேறொகு இடத்தில் இருந்து மின்னணு வாக்களிப்பு வாக்களிக்க முடியும் எனு அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாவது: ஐறிலைதா இருவிப்பு மூலம் மின்னணு முறையில் மரிவர்த்தனை செய்யப்படலாம். 10வது வடுடாந்திர வெனத் கூட்ட அறிவிப்பு அனுப்பும் பணி நிறைவு பெற்ற தேதி : 22 ஜூலை, 2022

உ**் ஆசலை,** உரசு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடங்கும் தேதி மற்றும் நேரம்:

23 ஆகஸ்ட் 2022 (காலை 9.00 மணி) இந்திய நேரப்படி. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடிவடையும் தேதி மற்றும் நேரம்: 26 ஆகஸ்ட் 2022, 17.00 மணி, இந்திய நேரப்படி. 20 ஆகஸ்ட் 2022 அன்று இந்திய நேரப்படி 17.00 மணிக்கு பிறகு வாக்களிப்பதற்கான தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொகுதி OOSL—ஆல் நிறுத்துப்படும். ஒரு தீர்மானத்தின் மீது உறுப்பினரால் வாக்களிக்கப்பட்ட உடன், அதை மாற்றுவகள்க உலப்பினர் உடைக்கள்

மின்னணு வாக்களிப்பு தொகுதி ODSI—ஆல் நிறுத்தப்படும். ஒரு தீர்மானத்தின் மீது உறுப்பினரால் வாக்களிக்கப்பட்ட உடன், அதை மாற்றுவதற்கு உறுப்பினரால் அனுமதிக்கப்படமாட்டார். திரு. பி ஸ்ரீரால், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், சென்னை அவர்கள், மின்னணு வாக்குப்பதிவு செயலமுறைக்கான ஆப்வாளராக தியமிக்கப்பட்டுள்ளார். தொலைதூர மின்னணு வாக்களிப்பு அல்லது வருடாத்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிப்பதற்கான தகுதியை நிர்ணமிப்பதற்கான கட்ஆப் தேதி: 19 ஆக்ஸ்ட் 2022, வெள்ளிக்கிழமை. AGM அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு பங்குகளைப் பெற்று நிறுவனத்தின் உறுப்பபினர்களாகி, கட்ஆப் தேதியன்று அதாவது ஆக்ஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை அன்று பங்குகளை வைத்திருக்கும் நபர்கள், எல்பிறு மூதனை வைத்திருக்கும் நபர்கள், எல்பிறு மூதனை வைத்திருக்கும் நபர்கள், எல்பிறு மூதனை வைத்திருக்கும் நபர்கள், எல்பிறு அதாவது ஆக்ஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை அன்று பங்குகளை அதுப்புவதன் மூலம் உள்ளுறுவு இடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், தொலைதூர மின்னணு வாக்களிப்புக்காக அவர்கள் ஏற்கனவே ODSL—ல் பதிவு செய்திருந்தால், அவர்கள் வாக்களிக்க ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பதற்கான வசுதியும் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும இடத்தில் கிடைக்கும். ஒரு உறுப்பினர் தொலைதூர் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரும் , உறுப்பினர் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தனத பயன்படுத்திய பின்னரும் கூட AGM–ல் பங்கேற்கலாம், ஆனால் ாடும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்.

rom-ு மணமும் யாக்காகக் அனுமத்தை படமாட்டார். உறுப்பினர் பதிவேடு அல்லது வைப்புத் தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே தொலைதூ மின்னணு வாக்களிப்பு மற்றும் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கும் வசதியைப் பெறுவதற்கு βயுடையவர்கள். அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் ஏஜென்சிமின் இணையத.

முக விர் – http://www.madhavi.n/
எதேனும் கேள்விகள் இருந்தால், உறுப்பினர்கள் www.evolingindia.com – ன் பதிவிறக்கங்கள்
பிரிவில் உள்ள உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) மற்றும்
உறுப்பினர்களுக்கான தொலைதூர் மின்னனு வாக்களிப்பு பயனர் கையேட்டை பார்க்கவும்
அல்லது கட்டணயில்லா தொலைபேசி எண். 04 4 2846 0390ஐ தொடர்பு கொள்ளவும்.
தொலைதூர் மின்னனு வாக்களிப்பு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய பொறுப்பான நபரின் தொடர்பு விவரங்கள்:– திரு. விக்டர் சாமுவேல், கணக்குகள் பிரிவு தலைவர் மற்றும் தொலைபேசி எண்: 9994708535, மின்னஞ்சல் முகவரி: [98ph.madhavingmai.com

உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட்ஆப் தேதியான 19 ஆகஸ்ட் 202 வெள்ளிக்கிழமை அன்று, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் அவர்களிக் வங்கிங்களையுமை அறைந்த நாது வணத்த கூறிய அறுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வுக்குக் கிடைக்கின்றல

இயக்குநர்கள் குழுவின் உத்தரவின்ப மாதா சோஷியல் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெ . ஜார்ஜ் அந்தோணிசா

பொது அறிவிப்பு

சென்னை600042, வேளச்சேரி, வண்டிக்காரன் தெரு, C2,சி.டி.எஸ். அவென்யு எண்.10, என்ற முகவரியில் வசித்து வரும் லேட். G.சுப்பிரமணியன் அவர்களின் குமாரர் சுமார் 74 வயதுள்ள நான் S.ருதிராபதி, இதன் மூலம் அவர்களான சூயரா சப்பாட் /4 வயதுள்ள நான் 3.ருதராபது, இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில், ஆலந்தூர் சாய்திவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட எனது தாயார் திருமதி. 8.சீத்தாலட்சுமி அவர்களுக்கு சொந்தமான அசையா சொத்தின் கிரய ஆவணம் என். 2982 (1995, தேதி 11/10/1995 மற்றும் பதிவு செய்யப்படாத 01/09/1995ம் தேதியிட்ட கட்டுமான உடன்படிக்கை பத்திரம் என் வீட்டில் ாற்கு 1999ம் இருந்தது. மேற்படி எனது வீட்டினை நாங்கள் சுண்ணாம்பு மற்றும் என் வசம் இருந்தது. மேற்படி எனது வீட்டினை நாங்கள் சுண்ணாம்பு மற்றும் பெயிண்ட் வர்ணம் அடிக்கும் சமயம் வீட்டில் உள்ள பழைய பேப்பர் மற்றும் பெயிண்ட வாணம் அடிக்கும் சமயம் வீட்டில் உள்ள பழைய பேப்பா மற்றும் குப்பையில் போடுவதற்காக வைத்திருந்த பேப்பரில் கலந்து மேற்படி 2 பத்திரங்களும் தொலைந்துபோய் விட்டது. என்னால் என் வீட்டில் எங்கு தேடியும் மேற்படி பத்திரங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே மேற்படி பத்திரங்களை யாரேனும் கண்டெடுத்தால், எனது கைப்பேசி 94444 63048, எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்புகொண்டு திரும்ப தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

எண்.10, C2, சி.டி.எஸ்.அவென்யு, வண்டிக்காரன்தெரு வேளச்சேரி, சென்னை600 042. கைப்பேசி94444 63048.

BEFORE THE DEBT RECOVERY TRIBUNAL - II AT CHENNAL M.A. 128 OF 2022

O.A. No. 527 of 2019

Axis Bank Ltd Kodambakkam Branch 4th Floor Arcot Plaza, Old No.38, New No.165, Arcot Road, Kodambakkam, Chennai - 600 024 Represented by its Authorized Signatory

K.B.Dhayasagar, S/o.Balaiah, No.7/3, Second Street, Andal Avenue, T.V.K.Nagar, Chennai- 600 082.& 2 Others ... Defendants

1stDefendant: K.B.Dhayasagar S/o. Balaiah, No.7/3, Second Street, Andal Avenue, T.V.K. Nagar, Chennai- 600 082

2nd Defendant : D.Sumathi, W/o.Dhayasagar, No.7/3, Second Street, Andal Avenue, T.V.K.Nagar, Chennal- 600 082. 3rd Defendant: M/s.Shree Andal Foundation Pvt. Ltd,

Rep by its Managing Director, No.9/22, Vasantham Nagar,

3rd Street Kolathur Chennai - 600 099 In the above-mentioned matter the Hon ble Debt Recovery Tribunal – Il have ordered Notice to all the Defendants by way of publication returnable on 02/08/2022.
You are hereby requested to enter your appearance in either in

person or through advocate before the said Tribunal on 02/08/2022 at 11am and state your objection if any failing which the above Application will be heard in your absence and suitable orders

KVP.DEEPAK RAJ Counsel for the Applicant Bank

Defendants

BEFORE THE DEBT RECOVERY TRIBUNAL - II AT CHENNAI

O.A. No: 325 of 2021 Axis Bank Ltd. Retail Asset Centre No.37, Nathella's Arcade, South Usman Road, T.Nagar, Chennai–600 017, Represented by its Authorised Officer

... Applicant

Versus Y.Ravishankar, S/o.Yayathi Old No.9, New No.6, Balaji Nagar, 1st Street, Anakaputhur, Chennai – 600 070. & 2 Others

1stDefendant : Y.Ravishankar Old No.9. New No.6. Balaii Nagar, 1st Street,

Anakaputhur, Chennai –600 070 2nd Defendant : Kavitha Ravi Shankar, W/o.Ravishankar Old No.9, New No.6, Balaji Nagar, 1st Street, Anakaputhur, Chennai –600 070. 3rd Defendant : M/s.Marg Properties Ltd

Marg Axis, No.4/318, Rajiv Gandhi Road, Old Mahabalipuram Road, Kottivakkam, Chennai – 600 041.

In the above-mentioned matter the Hon'ble Debt Recovery Tribuna II have ordered Notice to all the Defendants by way of publication returnable on 16/08/2022

You are hereby requested to enter your appearance in either in person or through advocate before the said Tribunal on 16/08/2022 at 11 am and state your objection if any failing which the above Application will be heard in your absence and suitable orders

KVP.DEEPAK RAJ

Counsel for the Applicant Bank

ramco ாாம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்

CIN:L72300TN1997PLC037550

பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108 கார்ப்பரேட் அலுவலகம்: 64. சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை-600 113. Email:investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல்

வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் யைர் கார்பெணி

அமைச்சகம் (''எம்சிர்'') மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா(''செபி'')வினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின்படி கம்பெனியின் இருபத்து ஐந்தாவது வருடாந்திர பொதுக்கூட்டம் (''AGM' புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2022 அன்று இந்தியநேரப்படி மாலை 3.00 புதன்கழ்கள், ஆன்னிட்டிர் பிற ஒலி ஒளி சாதனங்கள் ("V(மணிக்கு காணொளி காட்சி/பிற ஒலி ஒளி சாதனங்கள் ("V(கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/பதிவாளர்

பங்கு மாற்று முகவர் அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த பங்கு மாற்று முகவா அல்லது அவாளைது சம்பந்தப்பட்ட கட்டபாகட்டா. யங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உள்பட ஆண்டறிக்கை, 2021–22 நிதி ஆண்டுக்கான கம்பெனியின் தணி (தனியான) மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள், இயக்குனர்கள் குழு அறிக்கை, தணிக்கையாற் அறிக்கை மற்றும் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆகியவை அறிக்கைகள், ஐய் செய்யப்படும் இதர ஆவணங்கள் ஆனய் சூல் அறிக்கை மற்றும் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆனய் சூல் அனிக்கை மற்றும் தூலை 15, 2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை கம்பெனியின் இணையதளம் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட்: www.bseindia.com மற்றும் நேஷன்ல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட்: www.nseindia.comல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 25வது பொதுக்கூட்ட அறிவிப்பு சென்ட்ரல் டெபாசிட்டர் சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் (''CDSL'') இணையதளம் www.evotngindia.comலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91, கம்பெனிகள் மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 10 மற்றும் செக்யூரிடீஸ் அண்ட மற்றும் நாவாகம்) வதிகள் 2014ன் விதி 10 மற்றும் செக்யூர்டீஸ் அண்ட எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 42ன்படி, கம்பெனியின் 25வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் ஆகஸ்ட் 03, 2022 முதல் ஆகஸ்ட் 10, 2022 முடிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும்.

சட்டப்பிரிவு 108, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செபி LODR விதி 44ன்படி, 25வது வறுகள் 2014- வற்று 20 மற்றும் செபி ட்சபர் வது 4-வப்படி, 20வத வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த தொலைதூர மின்னனு வாக்குப்பதிவிற்கான வசதிக்கு CDSL–ன் சேவைகளை கம்பெனி வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 07, 2022 அன்று காணை தொடங்கி செவ்வாய்க்கிழமை, ೧୨ ஆகஸ் அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு முறையில் அவர்களது வாக்கை பதிவு செய்யலாம். செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட், 2022 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூ மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் நிறுத்தப்படும் வாக்களிப்பதற்கான தகுதிக்காக கட் ஆப் தேதியாக புதன்கிழமை, ஆக்ஸ்ட் 03, 2022 உள்ளது.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் 25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித் உறுப்பினாகள் VC வசதி மூலம் வருடாந்திர பொதுக்க கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க அனுமதி கிடையாது. கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளான பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர் பதிவேட்டில் பதிவாச் உள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்தி பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க உரிமை உண்டு. 25வத மின்னணு வாக்குப்பதுவன் மூலய வாக்கள்கை உள்ளம் உண்டு. உலகது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்று உறுப்பினரான நபாகள் மற்றும் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் 25வது வருடாந்திர பொதுக்கூட்ட உள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை

பெற்றுக் கொள்ளலாம். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் சிடிஎஸ்எல் மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் மின்னணு வாக்குப்பதிவ தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் திரு. ராகேஷ் டால்வி, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25 வது மாடி, மராத்தான் பியூச்சர்க்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்.எம். ஜோஷி 400013 அல்லத

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காச

விஜய ராகவன் நே.ஈ கம்பெனி செயலாளர்

இடம் : சென்னை

தேதி : ஜூலை 29, 2022

POSSESSION NOTICE

nereas, the authorized officer of Jana Small Finance Bank Limited (Formerly known as Janalakshmi Financial Services Limited), under the Securitization And Reconstructior of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13 (12) read with rule 3 of the Security Interest (Enforcement Rules 2002 issued **demand notices** to the borrower(s)/ Co-borrowers(s) calling upon the borrowers to repay the amount mentioned against the respective names together with interest thereon at the applicable rates as mentioned in the said notices within 60 days from the date of receipt of the said notices, along with future interest as applicable incidental expenses, costs, charges etc. incurred till the date of payment and/or realisation.

ı		experience, accept or	argoo otor moarroa am aro aato t	or paymont anaron roc	
Sr. No.			Borrower/	13(2) Notice Date/	Date/ Time
		Loan No.	Co-Borrower/	Outstanding Due	& Type of
I	NO.		Guarantor/ Mortgagor	(in Rs.) as on	Possession
I	1		1) Mr. Kasirajan Bojaraj,	13/04/2022	08-07-2022
I		33439420000242	S/o. Bojaraj, 2) Mrs. Nagalakshmi Kasirajan,	Rs.10,60,947.3	12.22 P. M. Symbolic
I			W/o. Kasirajan	as on 07-04-2022	Possession

Schedule of the Property: Tirupur Registration District, Palladam Sub Registration District, Palladam Tk, Chitambalam Village, S. F. No.336/1 in this land measuring P. Hc 3.57.0 in tharam Rs. 12.14 in P. Ac. 8. 83 in tharam Rs. 12.14 in this Northern Side East to West land measuring P. Ac. 4.71 in tharam Rs. 5.50 was bounded as follows: East of Vadugapalayam Village, **West of** South to North Road in S.F. No.336/2, **South of** S.F. No.336/2, **South of** S.F. No.345, **North of** Land measuring P. Ac. 4.00 in S.F. No.336/1 belonging to Pathumavathi. Admits this land measuring P. Ac. 4.71 was formed into layout and named it as K. K. Nagar in this Site No.41 **bounded as follows: North of** Site No.40, **South of** Site No.42, **East of** 23 Ft, **South to** North Layout Road, **West of** Site No.36. Admitsthis North Layout Road, **West of** Site No.36. Admitsthis Northern side East to West 50 Ft. Southern side East to West 50 Ft. Western side South to North 24 Ft and Eastern side South to North 24 Ft and thus totally 1200 Sq.ft. or 111.48 Sq.mtr of Vacant land. Further having rights to Walk and Ply Vehicles through the road and mamool roads to reach the above property. (Document No. 6824/2020)

Whereas, the Borrowers/ Co-borrowers/ Guarantors/ Mortgagors, mentioned herein above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrowers mentioned herein above in particular and to the Public in general that the authorized officer of Jana Small Finance Bank Limited has taken possession of the properties/ secured assets described herein above in exercise of powers conferred on him under section 13 (4) of the said Act read with Rule 8 of the said rules on the dates mentioned above. The Borrowers/ Co-borrowers/ Guarantors/ Mortgagors, mentioned herei above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties/ Secured Assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

Place: Tirupur Date: 12.07.2022

Jana Small Finance Bank Limited JANA SMALL FINANCE BANK

EDELWEISS HOUSING FINANCE LIMITED

13(2) and Amount claimed thereunder and Date of Possession is given as under

One and Ninety Six Paise Only)

Place: Chennai

Date: 13.07.2022

Registered Office Situated At Tower 3, Wing B, Kohinoor City Mall, Kohinoor City, Kirol Road, Kurla (West), Mumbai – 400070. Regional Office Address: - Wing B, 7th Floor, Citi Tower, No.117, Sri Theagaraya Road, Drivers Colony, T.Nagar, Chennai 600 017

Sd/- Authorised Officer,

POSSESSION NOTICE UNDER RULE 8(1) OF THE SARFAESI ACT, 2002
Whereas the Undersigned being the Authorized Officer of EDELWEISS HOUSING FINANCE LIMITED under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest (Second) Ordinance, 2002 (order 3 of 2002) and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security interest (Enforcement) Rules 2002 issued

Demand Notices to the Borrower/s as detailed hereunder, calling upon the respective Borrowers to repay the amount mentioned in the said notices with all costs, charges and expenses till actual date of payment within 60 days from the receipt of the same. The said Borrowers/Co borrowers having failed to repay the amount, notice is hereby given to the Borrowers/Co borrowers.

rowers and the public in general that the undersigned has taken symbolic possession of the property described hereunder in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act r/w Rule 8 of the said Rules in the dates mentioned along-with the Borrowers in particular and public in general are hereby cautioned not to deal with the properties and any dealings with the properties will be subject to the charge of EDELWEISS HOUSING FINANCE LIMITED. For the amount specified therein with future interest, costs and charges from the respective dates.

Details of the Borrowers, Co-borrowers and Guarantors, Securities, Outstanding Dues, Demand Notice sent under Section

1.Name and Address of the Borrower, Co Borrower Guarantor Loan Account No. And Loan Amount:
TAMIL ELAKKIYAN T (BORROWER) DEIVAMANI T (CO BORROWER) & Ld No 76b Pannai Street New Colony M
Podaiyur,Thittakudi Tk,Cuddalore,Cuddalore-606108 & G ARIVAZHAGAN (GUARANTOR), Door No.52, Thiruvalluval

Nagar,Kozhiyur, Thittakudi Tk, Cuddalore,Near Mariammankoil Cuddalore-606106 LAN NO. LPERSTH000001356;

LOAN AGREEMENT DATE: 12-FEBRUARY-2016 LOAN AMOUNT: RS.12,00,000/- (Rupees Twelve Lakh Only)
DEMAND NOTICE DATE: 15-MARCH-2022 Amount Due in: Rs.1,050,061.96/- (Rupees Ten Lakh Fifty Thousand Six

DETAILS OF THE SECURED ASSET: SCHEDULE OF THE PROPERTY Virudhachalam District And Veppur Sub-Registration District, And Situated Ar Podaiyur Village Comprised With Survey No.103/2 And New Survey No.103/2t Having An Extent Of Acre 0.63 Cents Has Been Framed Into Layout And Developed Into Housing Site And Upon Tha

Plot No. 4 Admeasuring 2304 Sq.Ft Bounded On The: North By: East To West Common Path, South By: East To West Common Path, South By: East To West Common Path, East By: Property Belongs To Kaliyamoorthy., West By: Plot No.3. East To West 27.6 Feet On The North

East To West 27.6 Feet On The South, South To North 30 Feet On The East, South To North 30 Feet On The Wes Measuring In All Acre 2304 Sq.Ft. Alongwith All Usual Pathway Rights Easement Rights Relating Thereto.

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. <u>Branch Office:</u> No.117, Sasthri Road, Ram Nagar, Coimbatore-641009.

VERITAS VERITAS FINANCE PRIVATE LIMITED

CIN: U65923TN2015PTC100328 FINANCE

Regd. Office: SKCL Central Square 1, South Wing, 1st Floor, Unit C28-C25, CIPET Road, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai - 600 032 Web: www.veritasfin.in | Email: secretarial@veritasfin.in | Tel: 044 - 4615 0011 CALL OPTION NOTICE - NON-CONVERTIBLE DEBENTURES (ISIN INE448U07083)

Notice is hereby given pursuant to Regulation 17A of Securities and Exchange Board of India (Issue and Listing of Debt Securities) Regulations, 2008 and Regulation 15 of Securities and Exchange Board of India (Issue and Listing of Non-Convertible Securities) Regulations 2021, to the debenture holders that Veritas Finance Private Limited ("The Issuer Company") has an option to exercise call option on August 22 2022 to redeem Secured, Rated, Listed, Redeemable, Transferable, Non-convertible Debentures bearing ISIN INE448U07083 issued pursuant to the Information Memorandum ("IM") for issue of Debentures on a private placement basis dated August 09, 2019. In terms of the IM the Issuer Company has decided to exercise the call option on August 22. 2022 (Monday) and redeem the NCDs fully at face value by repaying the entire redemption amount (both principal and interest accrued thereon) The NCD holders holding such debentures as on the record date for call option shall be eligible for the redemption amount. The redemption amount shall be paid on August 22, 2022. The specific terms of the debentures are given below

accontained and given below.	
ISIN number	INE448U07083
Listing	BSE (Scrip code 958946)
Face value	Rs. 10,00,000/- each
Coupon rate	12.2500% p.a.
Issue amount	Rs. 86 Crores
Date of allotment	August 20, 2019
Date of maturity	August 20, 2025
Call option date	August 22, 2022
Record date for call option	August 05, 2022

The NCD holders are advised to update their bank account details with depository participants, if necessary. Individual notices are being sent to the debenture holders and the same is hosted on the website of the Issuer Company at www.veritasfin.in and may also be accessed on the website of the BSE Limited at www.bseindia.com.

In case of any query/ help, please email to secretarial@veritasfin.in. For Veritas Finance Private Limite

Place : Chennai Date : July 13, 2022 V.Aruna Company Secretary & Compliance Office

Edelweiss

Possession date: 08-July-2022

Sd/- Authorized Office

For EDELWEISS HOUSING FINANCE LIMITED



सेन्ट्रल बैंक ऑफ़ इंडिया Central Bank of India

RSD

Central Office: Chandermukhi Nariman Point, Mumbai-400 021

NOTICE FOR INVITING

TENDERS

Central Bank of India invites tenders from eligible bidders for Rate Contract for Printing & Supply dvarious Security Stationery items. For complete details, visit our Bank's

Tel.: +91-79-23268500/700 Fax: +91-79-23238506 Website: www.gspcgroup.com

Gujarat State Petronet Limited (GSPL) is laying a gas grid, to facilitate gas competent agencies for following requirements vide "single stage, three-part"

ender-1: Appointment of Construction Contractor for Silvassa Connectivity

Rate Contract for RoU and associated works for future GSPI Tender-2:

Tender-6: Annual Rate Contract for Globe Valves

Gas Grid network across Gujarat

Cathodic Protection (CP) system of Surat Base and Rajkot Base of GSPL Gas Grid

viewed on GSPL Website (http://www.gspcgroup.com/GSPL/). Bidders can submit their bid through https://gspl.nprocure.com and all future announcemen related to this tender shall be published on https://gspl.nprocure.com only.

GSPL reserves the right to cancel and/or alter bidding process at any stage without assigning any reason. GSPL also reserves the right to reject any or all of the bids received at its discretion, without assigning any reasons whatsoever

ramco **RAMCO SYSTEMS LIMITED** CIN: L72300TN1997PLC037550

Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108 Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113 Email:investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

NOTICE OF 25TH ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Dear Member(s)

- Dear member(s),

 I. Notice is hereby given that the Twenty Fifth Annual General Meeting ("AGM") of the Company will be convened on Wednesday, the August 10, 2022 at 3:00 p.m. through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of AGM.
- . The Notice of the AGM and the Annual Report for the year 2021-22 including the financial statements for the year ended 31st March 2022 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants ("DP").
- The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notice of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be uploaded in due course on the website of the Company i.e. www.ramco.com and on the website of Stock Exchanges i.e. BSE Limited ("BSE"): www.bseindia.com and National Stock Exchange of India Ltd.("NSE"): www.nseindia.com and on the website of Central Depository Services of India Limited ("CDSL"): www.evolingindia.com www.evotingindia.com.
- Members holding shares in physical mode and Members who have not registere their e-mail addresses and Mobile No. may update the same by using Form ISR-1 available at the Company's website and by communicating the same to our Registrar and Share Transfer Agent, viz., Cameo Corporate Services Limited, (Unit: Ramco Systems Limited), ("RTA" or by writing to them at 'Subramanian Building', No.1, Club House Road, Chennai 600 002, or by e-mail to investor@amegindia.com
- investor@cameoindia.com . Members holding shares in demat mode may update their email address and mobile number with their DP as per the process prescribed by their Depository.
- Members holding shares in physical mode and Members who have not registered their e-mail addresses with the Company / DP and Members who have acquired shares after the dispatch of the Notice and holding shares as on August 03, 2022 ("Cut-Off Date"), may cast their vote through remote e-voting or through the e-voting during the Meeting, by following the procedures mentioned in Point No: 14.4 to 14.6 of the notice convening the AGM enclosed in the Annual Report.
- Members may also note:
- a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members as
- b) The Remote e-voting commences at 9:00 a.m. on Sunday, the August 07, 2022 and ends at 5:00 p.m. on Tuesday, the August 09, 2022. During this period, Members of the Company holding shares as on the cut-off date, may cast their votes electronically. The remote e-voting shall be blocked and not be allowed after 5:00 p.m. on Tuesday, the August 09, 2022 and once the vote on resolution is caste by the Member, the Member shall not be allowed to change it subsequently
- c) Those Members, who will be present in the AGM through VC / OAVM facility and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting system during the AGM.
- d) Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/ OAVM but shall not be entitled to cast their votes again.
- e) Members whose names are recorded in the Register of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during theAGM
- If you have any gueries or issues regarding attending AGM and e-voting from the CDSL e-voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at Toll Free Number: 1800 22 5533.

For RAMCO SYSTEMS LIMITED VIJAYA RAGHAVAN N E

COMPANY SECRETARY

Date: July 12, 2022

Aditya Birla Capital Limited



Regd. Office: Indian Rayon Compound, Veraval - 362 266, Gujarat | Tel: 91 2876 243257 | Fax: 91 2876 243220 CIN: L67120GJ2007PLC058890 | www.adityabirlacapital.com | abc.secretarial@adityabirlacapital.com

Place: Chennai

NOTICE

NOTICE is hereby given that the following share certificates issued by the Company are stated to have been lost/ destroyed/stolen/misplaced. Registered holder(s) thereof have applied for the issue of duplicate share certificates

Sr.	Name of the	No. of		Certificate	Distinct	ive Nos
No.	Shareholder(s)	Equity Shares	Folio No.	No	From	То
1.	Guman Mal Bhansali Moot (Deceased) Surajmal Bhansali Moot (Legal Heir)	126	ABC0290595	290595	2167952719	2167952844
2.	V G Kesary (Deceased)	413	ABC0276764	276764	2165847112	2165847524
	V G Gopal (Legal Heir)	415	ABC0276896	276896	2165873364	2165873778
3.	Nripendra Narayan Guharoy (Deceased) Ashish kumar Guharoy (Legal Heir)	301	ABC0339826	339826	2175830731	2175831031
4.	Vijay R Sanghavi	721	ABC0326988	326988	2173987002	2173987722
	Charulata Sanghavi	240	ABC0327177	327177	2174009520	2174009759
5.	Nirmal Kumar Anand	14	ABC0285488	285488	2167190013	2167190026
	(Deceased) Sunil Kumar Anand (Legal Heir)	14	ABC0285468	285468	2167189226	2167189239
6.	Mahendra Jagannath Sharma	49	ABC0327430	327430	2174047930	2174047978
7.	Rosy Francis	168	ABC0328984	328984	2174253999	2174254166
	Fernandes	301	ABC0328985	328985	2174254167	2174254467
8.	Kusum C Palicha Gautam C Palicha	399	ABC0348041	348041	2177110818	2177111216
9.	Baldev Lalchand Peswani Lajwanti Baldev Peswani	42	ABC0309776	309776	2170131693	2170131734

The public is hereby warned against purchasing or dealing with these shares in any way. Any person who has / have any claim in regard to these shares should lodge such claim with all supporting documents with the Company's Registrar and Share Transfer Agent viz. KFin Technologies Limited, Unit: Aditya Birla Capital Limited, Selenium, Tower B. Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500 032, email id -einward.ris@kfintech.com within 10 (Ten) days from the date of publication of this notice, failing which, the Company will proceed to issue a letter of confirmation to the shareholders/persons listed above and no further claim would be entertain from any person(s).

For ADITYA BIRLA CAPITAL LIMITED

Amber Gupta Company Secretary and Compliance Officer A14091

Date: 12th July, 2022

Regd Office: GSPC Bhavan, Sector-11, Gandhinagar-382010

NOTICE INVITING TENDER

transmission from supply points to demand centers. GSPL invites bids from

Pipeline Project

Annual Rate Contract for Ball Valves (Non-actuated for size up to 12") Annual Rate Contract for Ball Valves (Actuated for size up to 12") Tender-5: Annual Rate Contract for Ball Valves (Actuated for size of 18" to 24"

Appointment of Contractor for Monitoring & Maintenance of Tender-9:

and Tender Documents from https://gspl.nprocure.com. Details can also be Date of tender upload on both websites: 13-07-2022 @ 15.00 hrs. IST

FULLERTON INDIA HOME FINANCE COMPANY LIMITED ■■Fullerton ■■ Grihashakti Corporate Off.: Flr. 5 & 6, B-Wing, Supreme IT Park, Supreme City, Powai, Mumbai - 400 076
Regd. Off.: Megh Towers, Flr. 3, Old No. 307, New No. 165, Poonamallee High Road, Maduravoyal, Chennai - 600 09:

DEMAND NOTICE UNDER THE PROVISIONS OF THE SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT, 2002 ("the Act") AND THE SECURITY INTEREST (ENFORCEMENT) RULES, 2002 ("the Rules")

The undersigned being the **Authorized Officer of Fullerton India Home Finance Company Limited (FiHFC)** under the Act and in exercise of the powers conferred under Section 13 (12) of the Act read with Rule 3 issued Demand Notice(s) under Section 13(2). of the Act, calling upon the following borrower(s) to repay the amount mentioned in respective notice(s) within 60 days from the date of receipt of the said notice. The undersigned reasonably believes that borrower(s) is/are avoiding the service of the Demand Notice(s), therefore the service of notice is being effected by affixation and publication as per Rules. The contents of Demand Notice(s

SI.	Loan Amount No., Name of the Borrower/	Date of Demand Notice			
No.	Co-Borrowers Property Holders as the case may be	U/s-13(2) and Total Outstanding			
01	LAN: 603607510192490 (1) ASHOK RAJ.B (APPLICANT), (2) BALASUBRAMANIAN.G (CO-APPLICANT), (3) RAJA PUSHPAM.B (CO-APPLICANT), (4) TAG FOOD COURT (CO-APPLICANT) Add. 1: NO. 13/27, PANDARAM STREET, PURASAIWAKKAM, CHENNAI, TAMILNADU - 600007. Add. 2: 119, BRICKLIN ROAD, PURASAIWAKKAM, CHENNAI, TAMILNADU-600007	Date: 17.05.2022 Rs. 25,61,857.56/- (Rupees Twenty Five Lakhs Sixty One Thousand Eight Hundred Fifty Seven and Fifty Six Paise only) NPA Date: 30.04.2022			

Description of Secured Assets/Mortgage Property: All that piece and parcel of the land and building situated at Old Door No.13. New Door No.27. Pandaram Street, Purasajwakkam Village, Purasajwakkam Perambur tk. Chennaj Dt., admeasuring 344.62 Sq.ft of land comprised in Re-Survey No.355 Part, within the Sub-Registration District of Central Chennai within the boundaries hereunder. North by: Property belongs to Sivapriya, South by: 4 Feet Common Path, East by Common Path(Stairs), West by : Pandaram Street

The borrower(s) are hereby advised to comply with the Demand Notice(s) and to pay the demand amount mentioned therein and hereinabove within 60 days from the date of this publication together with applicable interest, additional interest, bounce charges cost and expenses till the date of realization of payment The borrower(s) may note that **FIHFC** is a secured creditor and the loan facility availed by the Borrower(s) is a secured debt against the immovable property/properties being the secured asset(s) mortgaged by the borrower(s). In the event borrower(s) are failed to discharge their liabilities in full within the stipulated time, **FIHFC** shall be entitled to exercise all the rights under section 13(4) of the Act to take possession of the secured assets(s) including but not limited to transfer the same by way of sale or by invoking any other remedy available under the Act and the Rules thereunder and realize payment. **FIHFC** i also empowered to ATTACH AND/OR SEAL the secured assets(s) before enforcing the right to sale or transfer. Subsequent to the Sale of the secured assets(s), FIHFC also has a right to initiate separate legal proceedings to recover the balance dues, in case the value of the mortgaged properties is insufficient to cover the dues payable to the FIHFC. This remedy is in addition and independent of all the other remedies available to **FIHFC** under any other law.

The attention of the borrower(s) is invited to Section 13(8) of the Act, in respect of time available, to redeem the secured assets and further to Section 13(13) of the Act, whereby the borrower(s) are restrained/prohibited from disposing of or dealing with the secured asset(s) or transferring by way of sale, lease or otherwise (other than in the ordinary course of business) any of the secured asset(s), without prior written consent of FIHFC and non-compliance with the above is an offence punishable under Section 29 of the said Act. The copy of the Demand Notice is available with the undersigned and the borrower(s) may, if they so desire, can collect the same from the undersigned on any working day during normal office hours.

Place : Tamilnadu Date : 13.07.2022

Authorized Officer
FULLERTON INDIA HOME FINANCE COMPANY LIMITED





RAJALAKSHMI ENGG COLLEGE CONDUCTS A PANEL DISCUSSION

The Department of Management Studies, Rajaram explained the supply chain 'Sustainable Business Practices in the New Meiyappan Principal spoke about the adaptability quality of Thanks. of human beings to any situation. Dean Academics, Dr V. Murali Bhaskar addressed the students on sustainability as the need of the hour. Dr G.Sankararaman. Professor gave a prelude on the theme. The Panellists were Shri S. Sujit Nayak, Vice President and Business Unit Head - Aftermarket & Friction, Brakes India Private Limited; Shri N R Rajaram, Group Lead - Logistics Hub, Pfizer Health Care Private limited and Ms Uma Meiyappan- Director Commercials, Aiyappan Engineering and State Vice President - Laghu Udyog Bharati Tamil Nadu Chapter.

Shri Sujit Nayak spoke on the importance of four components - People, Planet, Principles and Profit which can enhance sustainable business practices. Shri N.R

Rajalakshmi Engineering College disruptions which enabled smooth conduct organised a Panel Discussion on the theme of operations during the pandemic. Ms Uma spoke about Normal' on 9th July 2022 on the campus. Transformation and the role played by The Panel discussion had eminent guests MSMEs during the pandemic connecting joining and sharing their experiences. The the large companies with their best welcome address was given by Dr Uma practices. Dr C. B. Ragothaman, Professor Raman M, Professor & Head, Department of was the moderator for the Panel Discussion. Management Studies. Dr S. N. Murugesan, Ms Devika U, faculty proposed the Vote







Demand Notice Date: 17-03-2022:

Sale notice for sale of immovable properties (Sale through e-bidding only) HOUSING DEVELOPMENT FINANCE CORPORATION LIMITED Branch : HDFC House, # 3-6-310, Hyderguda Road, Basheerbagh, Hyderabad-500029 Tel : 040-64807999/ 9065 CIN L70100MH1977PLC019916 Website: www.hdfc.com

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002. Notice is hereby given to the public in general and in particular to the Borrower(s) and Guarantor(s) indicated in Column (A) that the below described immovable property(ties) described in Column (C) mortgaged/ charges

to the Secured Creditor, the constructive/ physical possession of which has been taken as described in column (D) by the Authorised Officer of Housing Development Finance Corporation Limited (HDFC Ltd.) Secured Creditor, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" as per the details mentioned below:

Notice is hereby given to Borrower/ Mortgagor(s)/ legal heirs, legal representatives (whether known or unknown), executor(s), administrator(s), successor(s) and assign(s) of the respective Borrower(s)/ Mortgagor(s) (since deceased), as the case may be, indicated in Column (A) under Rule 8(6) of the Security Interest (Enforcement) Rules 2002.

FC	For detailed terms and conditions of the sale, please refer to the link provided in Housing Development Finance Corporation Limited (HDFC Ltd.) Secured Creditor's website i.e. www.ndrc.com											
	(A)	(B)	(C)	(D)	(E)	(F)	(G)	(H)	(I)			
S. No		Outstanding dues to be recovered (Secured Debt) (Rs.)*	Description of the Immovable Property / Secured Asset (1 Sq. mtr. is equivalent to 10.76 Sq.ft)	Type of Possession	Reserve Price (Rs.)	Earnest money deposit (Rs.)	Date of Auction and time	Date and Time of Inspection of Secured Asset	Last Date of Bid Submission			
1	Mrs. SAISIVAJYOTHI AKKINENI (Borrower) Mrs. SAISIVAJYOTHI AKKINENI, W/o. Mr. Ravishankar Prasad Akkineni (Since Deceased) Husband/ Son/ Daughter/ Wife of Mr. RAVISHANKAR PRASAD AKKINENI [since deceased] And other known and unknown Legal Heir(s), Legal Representative(s), Successors and Assigns of Mr. RAVISHANKAR PRASAD AKKINENI [since deceased]	(Rupees Thirty Lakhs Forty Six Thousand One Hundred and Eighty Four Only) outstanding as on 30-APR-2021*	All that the property bearing Flat No.1K in First floor, with super built up area measuring 1670 Sq.feet or 155.14 Sq.mtrs, which includes a share in common areas and 2 car parking slots in Cellar/ Stilt floor with around 67.4 Sq.yards of undivided share of land out of total land of 4388 Sq.yards or 3643.84 Sq.mtrs in the building complex known as "SOUTH PARK' situated at Plot Nos.48, 49, 50, 51 & 52 forming part of Survey Nos.79, 80, 87, 90, 91 & 92 situated at Nalagandla Village, Serilingampally Municipality, Ranga Reddy District and bounded sollows: Boundaries for Flat No.1K: North: Corridor, South: Open to Sky, East: Open to Sky, West: Common Passage & Flat No.1J. Contact Person: C V RAGHU RAMA RAO - Contact No. 8919907278.	,	Rs. 80,16,000/-	Rs. 8,01,600/-	19/08/2022 at 11.30 AM to 12.30 PM (With Unlimited Extensions of 5 Minutes till sale is concluded)	06/08/2022 11.00 AM to 4.00 PM	17/08/2022 before 5.00 PM			
*+	*together with further interest @ 18% n.a. as applicable, incidental expenses, costs, charges etc. incurred up to the date of payment and/ or realisation thereof											

Disclosure of Encumbrances/ Claims: To the best of knowledge and information of the Authorized Officer of HDFC Ltd, there are no encumbrances in respect of the above immovable properties/ Secured Assets Date: 13.07.2022

For Housing Development Finance Corporation Limited Sd/- (Venkatesh V) Authorised Officer

Regd. Office: Ramon House, H.T. Parekh Marg, 169, Backbay Reclaim

website <u>www.centralbankof</u> india.co.in under Live Tenders. Last date & Time for Submission of Tenders is 01.08.2022 up to 3.00 PM Place: Mumbai Date: 11.07.2022 Asst. General Manager

Pipeline Projects Tender-3:

Tender-7: Annual Rate Contract for Check Valves Tender-8: Annual Rate Contract for Civil Maintenance works for GSPL

Interested bidders can view/download details, viz., Bid Qualification Criteria (BQC)

ORBLBANK RBL BANK LTD

Registered Office: 1st Lane, Shahpuri, Kolhapur-416001 Branch Office: RBL Bank Ltd., Old No: 105, New No:56, G.N.Chetty Road, T.Nagar, Chennai-600017, Tamilnadu. **SYMBOLIC POSSESSION NOTICE**

(For Immovable Property) Rule 8(1)

The Authorised officer of RBL Bank Ltd. under Securitisation, Reconstruction of Financial Asset and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 issued demand notice calling upon Borrower Guarantor/ Mortgagor to repay the amount mentioned in the notice within 60 days from receipt of the said notice.

The Borrower/ Guarantor/ Mortgagor having failed to repay the amount, notice is hereby given to the Borrower/ Guarantor/ Mortgagor and the public in general that ndersigned being the Authorized Officer of the RBL Bank Ltd. has taken SYMBOLIC POSSESSION of the property described herein below in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 9 of he said rules as per detail below:

Name of Account and Address of the Borrower / Guarantor / Mortgagor: SAMIDURAI MANI, SURESH M & MUTHAMMAL M Loan A/c Nos. 809001761381 & 809002800591; Demand Notice Date: 17-03-2022:

Thousand Eight Hundred Thirty Four and Paise Seventy Four Only) as on 15-03-2022 With further interest and charges thereon. Symbolic Possession taken on: 07-07-2022 DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY: Property owned by: Smt. MUTHAMMAL: In Salem District, Salem West, Magudanchavadi sub

Amount Due (Rs.): Rs.17.43.834.74 (Rupees Seventeen Lakhs Forty Three

R.D., Sankari Taluk, Bry Edanganasalat Village, K.K Nagar, S.No.238/2A, as per the New Natham survey patta No.1342, S.No.859/9 extent 0.0187, Asst rs.2.00 out of this an extent of 2106 sq.feet of land is related to this description. The boundaries and measurements for the same are: South of East-West Panchavat Road: North of the land belonged to Paramasivam: East of North-South Road; West of the land belonged to Govindan; within the above boundaries are measuring East-West both sides 42 feet; North-South both sides 51 feet: totaling 2142 sq. feet out of this an extent of 2106 sq feet land infull and with R.C.C. terraced building and Tiled house building and with all the fittings of the above buildings and with all pathway rights and easement rights annexed thereto. The above described property situated within the limit of Edanganasalai Town Panchayat and Magudanchavadi Union.

Name of Account and Address of the Borrower / Guarantor / Mortgagor: **SURESH A, CHANDRASEKAR A & MAHENDRAN A** Loan A/c Nos. 809002004074 & 809002801345:

Amount Due (Rs.): Rs.19,36,484.60 (Rupees Nineteen Lakhs Thirty Six Thousand Four Hundred Eighty Four and Paise Sixty Only) as on 15-03-2022 With further interest and charges thereon. Symbolic Possession taken on: 07-07-2022

DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY: Property owned by:
A. SURESH, A. CHANDRASEKAR & A. MAHENDRAN: Tirupur RD, Thottipalayam 1 Sub-RD. Tirupur Taluk, No.14 Thottipalayam Village, SF No. 340/2 measuring Pu Ac 4.60 in this Pu Ac 2,00 converted into house sites within this western part of site No.51, bounded by: East of Site No.50, West of Eastern part of site No.51, South of 20 Ft East-West road, North of another SF No, Within this on both side East-West measuring 20 Ft, on East South North measuring 73 1/2 Ft. on West south-north measuring 74 Ft Totally measuring 1475 Sq.ft house site having ACC building there on bearing D.No. 1040/6A and its water connection No.032/030/00217 and its SC No. 03-172-008-457 [in the name of joint owner Thiru Mahendran] and all other rights annexed to it. Now the property lies in Ganga Nagar.

Your attention is invited to provisions of section 13(8) of SARFAESI Act for redemption of secured assets i.e. property mentioned hereinbefore by tendering the aforementioned outstanding dues together with all costs, charges and expenses incurred by our bank.

Place: Salem & Thiruppur Date: 07.07.2022

RBL BANK LTD

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் இலங்கைத் தமிழர் நல ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் வசிக்கும் முகாம் வாழ், முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் இந்தியக் குடியுரிமை, உயர்கல்வி பயிலுதல், திரும்புதல் தாயகத்திற்கு மீள போன்ற நீண்ட நாட்கள் நீடித்து பிரச்சனைகளுக்கு இருக்கக்கூடிய முதலமைச்சரின் **தீர்**வுகாண பேரவை சட்டமன்றப் விதி எண்.110ன் கீழான அறிவிப்பின்படி அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் நல ஆலோசனைக்குழுவின் கட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இலங்கையில் இக்கூட்டத்தில்

பொது அறிவிப்பு

பொது மக்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது யாதெனில், சென்னை

வசிக்கும் திருமதி. தஸ்லிம் பாத்திமா, திருவள்ளூர் மாவட்டம், தற்போது சென்னை மாவட்டம், மாதவரம் தாலுக்கா, செட்டிமேடு கிராமம், ''கந்தசாமி நகர்'', மனை எண்.19, சர்வே எண்.16/2, புதிய சர்வே எண்.16/43–ல் 1800 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட காலி நிலத்திற்கான 05.01.1996 தேதியிட்ட 56/1996 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரத்தை,

மாதவரம் பஸ் நிலையம் அருகே கடந்த 10.05.2022 அன்று ஜெராக்ஸ்

எடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது காணாமல் போய்விட்டது. கடும் முயற்சி செய்து தேடியும் அது எங்கும் கிடைக்கவில்லை. எனவே,

மேற்கண்ட சொத்து தொடர்பாக யாரேனும் உரிமை கோரினாலோ அல்லது

மேற்கண்ட ஆவணத்தை கையகப்படுத்தி வைத்திருந்தாலோ அது குறித்து விளம்பரம் வெளியான தேதியில் இருந்து ஏழு நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனையை ஆதாரத்துடன் கீழ்க்கையொப்பமிட்டவரிடம் சமர்ப்பிக்க

போனதாக கருதப்படும். இதை கண்டெடுப்பவர் கீழ் குறிப்பிட்டுள்ள

என் முகவரியிலோ அல்லது மேற்கண்ட எனது கட்சிக்காரர் முகவரியிலோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

. எம். ராஜா, வழக்கறிஞர்

புதிய எண்.10/1, பழைய எண்.92/2, முத்தையா தெரு, வெள்ளாள தேனாம்பேட்டை, சென்னை – 600 086.

தொலைபேசி எண்.044-4314 1441, மின்னஞ்சல்: rajaadv@gmail.com

கடன் வசூல் <mark>தீர்ப்பாயம்– II,</mark>

6வது தளம் Additional Office Building, சாஸ்திரி பவன்

ஹாடோஸ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 006

O.A.No.56/2022

ு ந்து எலப்பாக்கம், வசன்னை 600 126. மேற்கண்ட வழக்கு, மேலே குறிப்பிட்டுள்ள தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வரும் 01.08.2022 அன்று காலை 11 மணிக்கு தங்கள் வருகைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது. அன்று தாங்கள் நேரிலோ அல்லது தங்களுடைய வழக்கறிஞர் மூலமோ மேற்கண்ட தீர்ப்பாயத்தில் ஆஜராக தவறினால் வழக்கின் முடிவு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப் படும்.

சென்னை உயர்நீகிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாக

வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்.186/2022

ஈரோடு மாவட்டம்

ஈரோடு—638003 திருநகர் காலனி, பழைய ஸ்டேட் பேங்க் காலனி,
எண்.18 என்ற முகவரியில் வசித்து வரும் திரு.க.முத்துசாமி கடந்த
11.12.2019 அன்று இறந்துவிட்டார். இம் மனுதாராகள் வாரிசு சான்றிதழ்
வழங்க வேண்டி சென்னை மான்புயிகு உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு வரும் 26.07.2022 அன்று சென்னை
உயர்நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றம் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு
விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் பங்கு பத்திரங்களில் ஏதேனும்
பாத்தியதை கோரும் அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால்
நீதிமன்றம் வாரிசுரிகை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு மேற்படி
நாளில் நேடியாகவோ அல்லது வழக்கப்படுவதற்கு முன்பு அல்லது
Jroriginalsidenihco@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது
ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ளலாம் என்று இதன் மூலம்
அறிவிக்கப்படுகிறார்கள். 2022ம் ஆண்டு ஜீன் 23ம் தேதியில் சென்னையில்
கையொப்பமிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்.109/2022

குந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 07.07.2009 அன்று இறந்து போன P.N.வெங்கடராவ் அவர்களின் உயில்சாசனம் தொடர்பான மனு குடுப் மேராகளர்களில் உயில்சாசனம் தொடர்பான மனு

். வெங்கடராவ்

3) ஆருத்ரா, க/பெ. ராஜசேகர், த/பெ.வெங்கடராவ் நெ.14, வால்மீகி தெரு, கம்பர் நகர், ஜவஹர் நகர்,சென்னை– 600082 4) பவானி, க/பெ. சின்னா, த/பெ.வெங்கடராவ் நெ.7/11பி, ஏழுமலை தெரு, ஜார்ஜ் காலனி, செம்பியம், பெரம்பூர்,சென்னை– 600011 5) ஹேமலதா, க/பெ. ஸ்ரீனிவாலு, த/பெ.வெங்கடராவ் நெ.2/3, தேவராஜ் தெரு, பட்டாளம், பொம்பூர் பாரக்ஸ், சென்னை– 600012 6) பாஸ்கர் ராவ், த/பெ.வெங்கடராவ்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,

அதன் அங்கீகாரம் பெற்ற அதிகாரி

வேளச்சேரி, சென்னை–600 042

பிளாட் நெ.11, தரை களம். பிளாக் "E

ஜூப்ளி பிளாட்ஸ், கதவு நெ.9/516, ஓட்டியம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கம், சென்னை–600 126.

மேலும் கீழ்கண்ட முகவரியில்:

1.மு.முருக இளங்கோ

கையொப்பமிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் வழக்கறிஞர்கள்

எண். 199, சட்ட அறைகள் உயர்நீதிமன்றம், சென்னை—600104 கைபேசி எண். 9444961944

க/பெ. மோகனராவ், த/பெ. வெங்கடர 10–236, கோலா வீதி, லாவேரு தெரு,

சப்புருப்பள்ளா, விஜயந்தரம், ஆந்திரபிரதேஷ் – 535128 2) பார்கவி, த/பெ.வெங்கடராவ் யாதா தெரு, போப்பிலி, போப்பிலி R.S.

கொடுங்கையூர்,சென்னை– 600118 7) ராஜேந்திர பிரசாத், த/பெ.வெங்கடராவ்

நெ.2/3. தேவராஜ் தெரு, பட்டாளம், பெரம்பூர் பாரக்ஸ், சென்னை— 600012 8) திவாகர ராவ், த/பெ.வெங்கடராவ்

நெ.2/3, தேவராஜ் தெரு, பட்டாளம், பெரம்பூர் பாரக்ஸ், சென்னை– 600012

10) லோதேஷ், த/பெ. பகவதி ராவ்,

சதீஷ் ராஜன், மனுதாரரின் வழக்கறிஞர்

9) காராபாய், க/பெ, சுபாமணி, க/பெ, பகவகி ராவ்,

நெ.18/1, வெங்கடேசபக்தன் தெரு, பெருமாள்பேட்,

த) துருப்படி, குர்ப், சாபுமணர், துருப், பணதாராவ, நெ.28, முனுசாமி நகர், 6வது தெரு, பொன்னியம்மன் மேடு, அம்பத்தூர், சென்னை–600 110

ுந். 1871, அவங்கடேசபகதன் எதரு, பெருமாளபட, வேப்பேரி, சென்னை—600 007 — மனுதாரர்கள் சென்னை— 600012, பட்டாளம், தேவராஜ் தெரு, நெ.2 என்ற முகவரியில் வசித்து வந்து 07.07.2009 அன்று இறந்து போன P.N.வெங்கடராவ் அவர்களின் சொத்துக்கள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 22.08.2022 அன்று காலை 10.30

உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 22.08.2022 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் நிர்வாக சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு நேரிலோ அல்லது proriginalsidemhre@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூல் அறிவிக்கப்படுகிறார்கள்.

றுவகைப்படுகுறாகள். 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 7ந் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

உப்பலபு சுரேஷ்கும

விஜயநகரம், ஆந்திரபிரதேஷ் – 535558 3) ஆருத்ரா, க/பெ. ராஜசேகர், த/பெ.வெங்கடராவ்

சிப்புருப்பள்ளி, விஜயநகரம்,

மனோஜ் ஸ்ரீவல்சன் ஜெ.சந்திரசேகர்

ஜெ.ராஜசேகர்

த/பெ. காலம்சென்ற க.முத்துசாமி, எண். 18, பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஈரோடு—638003. 2.மு.பாரதி நந்தா, காலஞ்சென்ற முத்துசாமி,

24 மில் ரோடு, கோபிசெட்டிபாளையம்–638452,

பிராட்வே. சென்னை–600 108

பெறுநர்

பிராட்வே கிளை, நெ. 165, ALC காம்ப்ளக்ஸ்,

ரகுராம், த/பெ. விஸ்வநாத் சாங்கா மூலம்

G.F. லூயிஸ் லூர்துராஜ், த/பெ. பிரான்சிஸ் வேளச்சேரி, சென்னை–600 042

G.F. லூயிஸ் லூர்துராஜ், த/பெ. பிரான்சிஸ் நெ.35/12, திரௌபதி அம்மன் கோயில் 5வது தெரு,

600 013, ராயபுரம், தொப்பை தெரு, எண்.31/69 என்ற முகவரியில்



ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தட்டுப்பாடு உணவு மக்கள் எழுந்துள்ள காரணமாக தேவையையொட்டி முதலமைச்சரின் தனித் தீர்மானத்திற்கிணங்க இதுவரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவிகள் நிவாரண மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழர்கள் தமிழகத்திற்கு வருவது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் நீடித்த தேவைகளுக்கு நிரந்தர தீர்வு காண அமைக்கப்பட்ட

நடைபெற்ற 11.7.2022 அன்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட __ குறித்<u>த</u>ு குறிப்புகள் கருத்துகளின் விவாதிக்கப்பட்டது. முதலமைச்சரின் சட்டமன்றப் பேரவை அறிவிப்பிற்கிணங்க முதற்கட்டமாக கட்டப்பட்டு வரும் 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் தற்போதைய நிலை தொடர்பாகவும், இக்கூட்டத்தில்

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வீராசாமி, உறுப்பினர் கலாநிதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர் ஆலோசனைக்குழுவின் எ.தமிழரசி, உறுப்பினர் செயலாளர் ஜெசிந்தா லாசரஸ், மறுவாழ்வுத் துறை செயலாளர் வீ.கலையரசி சிறப்பு ஆலோசனைக்குழுவின் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை –49, வில்லிவாக்கம் தெற்கு மாடவீதி (Strawberry Homes) No.85, G-1, தரை தளத்தில் உள்ள திரு. V. கைலாசத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் பிரிபடாத மனையும் அதே இடத்தில் 14.07.2022 அன்று மாலை 5.00 மணிக்கு ஏல விற்பனை

Ph: 044 - 2538 5686

in I.A No. 1294 of 2017 in

O.S. No.89 of 2014

3. K. Natarajan Thirunavukkarasu

 E. Arumugham
 The Sub Registrar, Selaiyur 4. Mrs. Govindamma

5. Mrs. Gnanambal 6. Mr. Neelakandan

1 Mrs. Govidammal 2. Mrs. Gnanambal D/o late E. Arumugham 3. Mr. Neelakandan

S/o late E. Arumugham D/o late É. Arumugham On the above captioned subject matter the Hon'ble District Munsiff Court at Tambaram in IA No 647 of 2019 in IA No. 1294 of 2017 in OS No 89 of 2014 directed R4 in OS No 89 of 2014 directed R4 (Govindammal), RS (Gnanammbal), R6 (Neelakandan), R7 (Vijaya) to appear on 27.07.2022 at 10.30 a.m. Make your appearance either in person or through your advocate failing which the case will be high in your absence.

BEFORE THE DISTRICT MUNSIF COURT AT TAMBARAM I.A No. 646 of 2019

in O.S. No.89 of 2014

V. Madurai
 K. Natarajan

.... Petitioners/Plaintiffs . Krishnamoorthy

2.E. Arumugham 3. The Sub Registrar, Selaiyur

7.Mrs. Vijaya 8.Mr. Gajendran . Respondent / Defendant

1. Mrs. Govindammal W/o late E. Arumugham 2. Mrs. Gnanambal D/o late E. Arumugham 3. Mr. Neelakandan S/o late E. Arumudham

(Gnanambal), R6 (Neelakandan), R7 (Vijaya) to appear on 27.07.2022 at 10.30 a.m.. Make your appearance either in person or through your advocate failing which the case will be heard in

(S. Raja)

BEFORE THE DISTRICT MUNSIF COURT AT TAMBARAM IA No 648 of 2019 in I.A No. 431 of 2014

Ravichandran 2. V. Madurai 3. K. Natarajan 4.K. Thirunavukkarasu

5.K. Manikandan Petitioners/Plaintiffs E. Krishnamoorthy

4. Mrs. Govindammal 5. Mrs. Gnanambal Mr. Neelakandan 7.Mrs. Vijaya 8.Mr. Gaiendran ... Respondent / Defendant

1 Mrs Govindammal W/o late E. Arumugham Mrs. Gnanambal D/o late E. Arumugham 3. Mr. Neelakandan S/o late E. Arumugham

matter the Hon'ble District Munsiff Court at Tambararn in IA No 648 of 2019 in IA No. 431 of2014 in OS No 89 of 2014 directed R4 (Govindammal), RS (Gnanambal), R6 (Neelakandan), R7 (Vijaya) to appear on 27.07.2022 at 10.30 a.m. Make your appearance either in person or through your advocate failing which the case **NAME CHANGE** SUNDARAMURTHY BALAKUMARAN ADHVIKA,

D/O.BALAKUMARAN. Born on 23/05/2013. (Native Place: TIRUVALLUR. Dist.) Residing at NO.48, Anbunayagam Street, Vijayalakshmipuram, Ambatter, TIRUVALLUR -600053, Shall Henceforth be Known as BALAKUMARAN ADHVIKA

SUNDARAMURTHY BALAKUMARAN ADHVIKA

BEFORE THE COURT OF XIII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI I.A.No. 2 of 2021 (On the file of this Hon'ble Court)

O.S. No. 1958 OF 2021 (On the file of this Hon'ble XIII Assistant City Civil Judge at Chennai) J. Joel Abishek. S/o. D. Joseph Emmuncl, Proprieter.

No.08/09. Corporation Colony 3rd Street, Tondaiyarpet, Chennai 600 081. Petitioner/Plaintiff Versus

1. Neelakandan, S/o. J.Rangan, No.24, Corporation Colony 3rd Street. Tondaiyarpet, Chennai 600 081 and 6 Others .. Respondents/ Defendants

Venkatesan S/o Dhakshanamurthy No.555, Block '10', VOC Nagar, Tondiarpet, Chennai 600 081. Please take notice that the Hon'ble XIII Assistant City Civil Judge at Chennai was pleased to ordered Private notice to the Respondent/ Defendant of you in the above case on 12.08.2022. Kindly ensure your presence through your counsel in the above matter failing which the matter will be decided in your

VELMURUGAN PARTHIBAN, R. KISOTH KUMAR, Advocates.

மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை உரிமையியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பு Tr.CM.P.No. 677 of 2021

W/o.R. செந்தமிழ் முருகன் ஆஞ்சநேயர் கோவில் தெரு, அனந்தமங்கலம் காழியப்பநல்லூர் அஞ்சல் தரங்கம்பாடி தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்

... மனுதாரர் / எதிர்மனுதாரர் R. செந்தமிழ் முருகன்,

S/o. ராஜேந்திரன், No. 48, O.P. குளம் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம் … எதிர்மனுதாரர் / மனுதாரர் மேற்படி மேற்முறையீட்டாளர்

தாக்கல் செய்துள்ள உரிமையியல் பல்வகை மேல்முறையீட்டு பல்வகை மேல்முறையீட்டு மனுவில்Tr.CM.P.No. 677 of 2021 மனுவில்Tr.CM.P.No. 677 of 2021 மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தங்களை வருகின்ற 15.07.2022 அன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகும்படி உத்த ரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்படும்

என தெரிவிக்கப்படுகிறது.

மேல்முறையீட்டு மனுதாரர் வழக்கறிஞர் No. 156, தம்பு செட்டிதெரு, சென்னை 600 001. Cell:9444088866

BEFORE THE XVIII ADDL CITY CIVIL COURT SINGARAVELLAR MALIGAI, FIRST FLOOR, CHENNAI.600001 O.S.No. 1022 of 2015. O.S.No. M.V. Gomathy -vs-...Plaintif

O.P. Vijayalakshmi. ...Defendant To, O.P. Vijayalakshmi, W/o. Raju, Record Assistant Govt Ophthalmic Hospital Egmore, Chennai - 600 008.

PUBLIC NOTICE
Please take NOTICE that an Original Suit No. 1022 of 2015 filed by the Plaintiff Mrs. M.V.Gomathy. W/o. C.Vasu, residing at No. 20, Door No. 160, Ground Floor, Mullai Kudirrupu, MK.B.Nagar, Wagangdi M.K.B.Nagar, Vysarpadi, Chennai - 600 039, as against you for the recovery of a sum of Rs. 12,87,331/- together with interest at the rate of 12 % per annum from the date of plaint till the date of realization, is still pending on the file of the XVIII ADDITIONAL CITY CIVIL COURT, First Floor, SINGARAVELLAR MALIGAI Collector Office Campus, Chennai - 600 001 and the said suit cameup for the hearing on 28-06-2022 and the Hon ble Court have already sent a Court Notice to you returnable on 13-04-2022 and the said Notice was returned as unserved with a postal endorsement The Hon'ble Court duly recorded the service of the notice and has ordered Substituted Service through paper publication and adjourn the above suit to 27-07-

Please take NOTICE that you please be present on 27-07-2022 before the aforesaid Hon ble Court XVIII ADDITIONAL CITY CIVIL COURT, First Floor, SINGARAVELLAR MALIGAI, Collector Office Campus, Chennai - 600 001 at 10.30 a.m. either in person or through your pleader, failing which the above suit will be decided in your

ENROLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three months there after. S.Lashwanth, S/o.S.Saravanan aged 23 years, permanently residing at No.15, Lakshmanan Street, Mahalingapuram, Chennai-600 034. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S. Lashwanth

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.Deenan,

S/o.R.Natarajan, aged 40 years, permanently residing at Door No.196, Railway Station Road, Gandhi Road, Tirupattur, Road, Gandhi Road, Tir Tirupattur District–635 intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high councampus, chennai-600 104.

the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, Alexander Durai Raj, S/o.M.A. Nehru Edwin Raj, aged 22 years, permanently residing at No.19, 2nd Street, 3rd Main Road, C.I.T. Nagar, Chennai-600 035

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

within three months there after I, T.Ezhilarasan, S/o.Thavamani aged 38 years, permanently residing at No.130, Pillaiyar Kovil Street, Mathurthirukkai, Gingee Taluk, Villupuram District–605201. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600

within three months there after. J.Vaisshnavi D/o.R.Jeevan, aged 34 years, permanently residing at No.39A, F1, 1st Floor, 5th Street, Kambar Nagar, Jawahar Nagar, Chennai-600082. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

of this notice and within three months there after. I Paul Bennett.G S/o.T.K.S.Gandhi, aged 22 years, permanently residing at No.6. B12. The Palms Ceebros. Police Commissioner Office Road Egmore. Chennai-600008 Egmore, Chennal-000000.
intend having my enrolment as an Advocate moved before as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

Paul Bennett.G

IDRIS ILYAS ALI தந்தை பெயர்: ILYAS ALI HAIDARI பிறந்த தேகி: 12.04.2004 புதிய நெ.232, பழைய நெ.144, அங்கப்பன் தெரு, 2வது மாடி சென்னை - 600 001, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி IDRIS ILYAS HAIDARI என்று அழைக்கப்படுகிறேன்.

BEFORE THE HON'BLE COURT OF XIV ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI I.A.No. 2/2019

in O.S.No.3561/2013 Shoba wife of Devendrakumar
... Petnr/ Plaintiff ... Vs

Mallika wife of sekar Resp/Defendants

Petnr/Plaintiff has filed Petition for appointment of advocate commissioner as against the Res/defendant in the above said IA.No.2/19 IN O.S.No.3561/2013 is now posted on 28.07.2022 for your appearance and you are hereby directed to appear either in person or through pleader before the Hon'ble court at 10.30 am failing which the matter will be decided in your absence.



த்ருமத்.V. **அனிகா** தோற்றம்: 30.9.1980 மறைவு: 13.7.2011 என்றென்றும்

உன் நினைவில் வாழும் கணவர்: R. விஜய் மகேஸ்வரா மகள்கள்: V. சொர்ணதர்ஷினி V. அமிர்த தர்ஷினி

மற்றும் உறவினர்கள்

124/94, 5-வது தெரு, நேதாஜி நகர், சென்னை-81.

9677052752

NAME CHANGE VIJAYALASKMI SUNDARAM,

W/o Sundaram Sankaranarayanaı D/o Siva subramanian, born on 15.07.1962, residing at 30/44, Flat No.10. Ramsaras complex Babu Raiendra Prasad First Street, West Mambalam Chennai - 600033 shall henceforth be known as VIJAYALAKSHMI SUNDARAM

III JUDGE OF SCC BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL CHENNAL M.A.C.T.O.P. No.4931/2018

M.P.No.1/2021 S.D.Mathanraj

...Petitioner V. Durairaj & another

V.Durairaj, S/o.Venkatachalam No.8/24, Boo Begam Street, Anna Salai, Chennai-600 002 Respondent 1

Please take notice in the above delay Petition filed by the claiments against you in III Judge of Small Causes Court, Chennai was pleased to order notice you returnable by 22.07.2022 at 10.30 a.m. on that date you should appear either in person or through counsel If you fail to appear on that date the above referred claim petition will be ordered on merits.

S.Elavarasan Counsel for Claiments

Before The Hon'ble Chief Small Causes Court, Chennai M.C.O.P.No.5337/2021 ...Petitioner

- Versus-M Yuvaraj and another ..Respondents Mr YUVARA.I

S/o.Murugaiyan No.3, 1st Street, Nannadu, Villupuram- 605 301
In the above Original Petition

filed by the Petitioner for claim under Section 166 of Motor Vehicles Act 1988 R/w Rules Tribunal Rules before the Hon'ble Chief Small Causes. Chennai has ordered notice to 1st Respondent by publication returnable by 18.08.2022 Take Notice that the above

Original Petition would be listed Chennai on Causes Court. 18.08.2022 at 10.30 A.M. for further proceedings.
M.SEDHUMADHAVAN

Counsel For Petitioner IN THE XVI RENT COURT

AT CHENNAI E.P. No. 457 of 2022

R.L.T.O.P. No. 38 of 2021 Mr.R.Mohan, S/o J.Radhakrishnan

...Petitioner/Landlord Vs

Mr.Mahesh Raj, S/o. A.L. Natarajan. ...Respondent/Tenant

To: Mr.Mahesh Raj, S/o. A.L. Natarajan, M/s. Shriwins Enterprises, Ground Floor, Shop No.02 (Middle shop), Door No. 24/27, Mannar Reddy Street, T.Nagar, Chennai–600 017.
This is to inform you that the above case is posted on 25-07-2022 for your appearance. Therefore you're hereby required to appear before the Hon'ble XV Rent Court, Chennai on 25-07-2022 at 10:30 AM, failing which adverse orders may be passed in your absence.
T. JAYARAMARAJ,

Advocate

டி.மு.கோர்ட், பூவிருந்தவல்லி மு.வ.எண்.377/2019 வழக்கிடை மனு எண்.802/2019 S. ருக்குமணி

எதிர்

1)மெர்ஸர்ஸ் வாஸா எஸ்டே்ஸ்–ன் சார்பில் அதன் பங்குதாரர் K.மாதவன், த/பெ. R.A.கந்தசாமி D4/49, மாம்பலம் ஐ ரோடு, தியாகராய நகர், சென்னை–600 017 3) பானுமதி, க/பெ.மாதவன் 9) பானும்து, இவிக்கிறவன் 94/40, ஸ்ரீ அய்யப்பா நகர் 4வது மெயின் ரோடு, சின்மயா நகர், சென்னை–600 092 ...1 மற்றும் 3 பிரகிவாகிகள்

மேற்படி 1 மற்றும் 3 **மேறபடி ட ம**றுது__ <mark>பிரதிவாதிகளுக்கு:−</mark> - காக்கல் செய்துள்ள

வாதி தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கிலும் மனுவிலும் உங்களுடைய ஆட்சேபணையை 03.08.2022 அன்று 10.30 மணியளவில் அன்று மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ, ந்தும் வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினால் ஒருதலைபட்சமாக உத்தரவும், தீர்ப்பும் வழங்கப்படும் என்பதை அறியவும்.

PUBLIC NOTICE: LOSS OF ID CARD

This is to bring to the notice of the general public that one ID Card of Mr. M.Sabapathy Munusamy issued by ICICI Bank Ltd having ID Card No.2221752 has been found missiong and/or los on 08.07.2022. Anyone, who finds the said ID Card, is requested to return the said ID Card to the Manager Debt Services & Management Group, ICICI Bank Limited, Ambattur Industria Estate Chennai-58

Therefore, all the customers of ICICI Bank Limited are hereby

notified not to make any payment to any unauthorised persoi holding the said ID Card No.2221752 Please take further notice that anybody making payment to any person holding the said ID Card shall do so at his/her own costs, risk and peril and ICICI Bank shall not be bound and/or

Date : 12.07.2022 Place : Chennai for ICICI Bank Limited

responsible for any payment.

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சென்னை 600033 மேற்று மாம்பலம், வடிவேல்புரம், கதவிலக்கம் 4/11ல் அமைந்துள்ள வசந்தா அபாாட்மெண்டஸ் பிளாட் எண். F1ல் வசிக்கும் எனது கட்சிக்காரா திரு கமற்று மாம்படை, வடின்ன√பும், அவ்வலைகள், 11ல் அல்மற்றுள்ள அபார்ட்டெண்டஸ் பிளாட் எண். F1ல் வசிக்கும் எனது கட்சிக்காரர் தி. ச.பரத்குமார் அவர்கள் சென்னை ரெட்ஷில்ஸ் சார் பதிவாளர் அலுவலகத்தில ச.பரத்குமாா அவாகள் பெசன்னை பெட்ஷில்ஸ் சாா பதிவாளா அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டு ஆவணை எண். 8044 ஆக பதியப்பட்ட கிரையப் பத்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்று அது நாள் முதல் ஆண்டு அனுபவித்து வருகிறார். எனது கட்சிக்காரர் திரு. ச. பரத்குமார் அவர்கள் 04.07.2022 அன்று சென்னை 800015 சைதாப்பேட்டை மசூதி தெருவில் உள்ள கடையில் செராக்ஸ் எடுத்த விட்டு திரும்பி வரும்போது ரெட்ஷில்ஸ் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2006 ஆம் ஆண்டு பதியப்பட்ட தாய் பத்திரமான ஆவண எண். 1188 மற்றும் அதன் தொடர்புடைய பொது அதிகாரப் பத்திரம் ரெட்ஷில்ஸ் சார் பதிவாள அலு வலகத்தில் 2006 ஆம் ஆண்டு ஆவண எண். 137 ஆக பதியப்பட்ட இர ஆவணத்தின் ஒரிஜினலை தொலைத்து விட்டார். உடனடியாக காணாமல் போன பத்திரங்களை தீவிரமாக தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை எனது கூட்சிக்காரர் மேற்படி ஓரிஜினல் பத்திரங்களை எந்த ஒரு நிதி நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ அடமானம் வைக்கவில்லை என்றுப் நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ அடமானம் வைக்கவில்லை என்றும் மேற்படி சொத்தை எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் உறுதிகூறுகிறார். மேற்படி பத்திரங்களை கண்டு எடுப்பவாகள் அதனை கீழ்க்கண்ட விலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள எனது கட்சிக்காரிடமோ ஒப்படைக்க வேண்டுமானும், தவிர்த்து துஷ்பிரமோகம் செய்யும் பட்சத்தில் அது எந்தவிதத்திலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கோ. ராமலிங்கட் கோ. ராமலங்கம் அட்வகேட் மற்றும் நோட்டரி பப்ளிக் எழும்பூர் நீதிமன்றம், சென்னை 600008

(Testamentary & Intestate Jurisdiction) A.No.8112 of 2017

in O.P.D.No.17329 of 2016

Succession Act, XXXIX of 1925

Mr.S.Swaminathan S/o.Late P.S.Singaraja Nadar Old No.69/223, Thiruvottiyur High Road, New Washermenpet, Chennai 600 081

1st Floor, Opal Apartments, No.5 & 6, V.K.lyer Road, Mandaveli, Chennai 600 028 [3] Mr.S.Dhanushkodi S/o.Late P.S.Singaraja Nadar Old No.68/1, New No.221, Thiruvottiyur High Road,

No.39, Bangaru Naidu Colony 2nd Street, K.K.Nagar West, Chennai 600 078. R ... Respondents/Respondents

Take notice that in the above application, which came up for hearing before the Learned MASTER sitting in the Original Side of the Madras High Court on 12.07.2022, the Learned MASTER was which the matter will be heard and decided in your absence.

M/s.PRIYANKA.R, DIPTHI MUNOTH.A & VENKATESH.U.

ramco

CIN:L72300TN1997PLC037550

பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்—626 108 கார்ப்பரேட் அலுவலகம்: 64, சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை–600 113

25–வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும்

ளபான உறுப் பினாகளுக்கு.

வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீமுள்ள விதிகள் மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, கம்பெனியின் இருபத்து ஐந்தாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2022 அன்று மாலை 3.00 மணிக்கு காணொளி காட்சி ("VC") பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM")

மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கும்பெணி அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் (''DP'') மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 மார்ச் 2022ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் (''ஆண்டறிக்கை') உள்பட 2021–22 ஆண்டுக்கான ஆண்டறிக்கை

www.evoninginda.comல சாயான நேந்ததல் பதுவேற்றம் செய்யப்படும். காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், கம்பெனியின் இணையதளத்தில் உள்ள படிவம் ISR–1ஐப் பயன்படுத்தி அதைப் புதுப்பிக்கலாம், அதை எங்கள்

டீமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டெபாசிட்டரி பரிந்துரைத்த செயல்முறையின்படி தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் புதுப்பிக்கலாம். ______ காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவ செய்யாத உறுப்பினர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை

பெற்று உறுப்பினர் ஆனவர்கள் மற்றும் ஆகஸ்ட் o3, 2022 (''கட் ஆட் தேதி) அன்று பங்குகளை வைத்துள்ளவாகள் வருடாந்திர அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள வருடாந்திர பொதுக்கூட்டத்தை கூட்டுவது பற்றிய அறிவிப்பின் புள்ளி எண்: 14.4 முதல் 14.6ல் குறிப்பிடப்பட்டுள்ள அறுவ்ப்பகள் புள்ள கண்ணியார் முறில் புக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப் பதிவின் மூலம் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

விகிதத்தில் வாக்களிக்கும் உரிமை இருக்கும்.
) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 07, 2022
அன்று காலை 3.00 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 09,
2022 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில்,
கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு
முறையில் அவர்களது வாக்கை பதிவு செய்யலாம். செவ்வாய்க்கிழமை,
ஆகஸ்ட் 09, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூர
மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் நிறுத்தப்படும்.
தீர்மானத்தின் மீது உறுப்பினர் வாக்களித்துவிட்டால் அதனை பின்னர்

VC/OVAM வசகி மூலம் வருடாந்கிர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ் பெறுக்கும் முல்பி மருடாந்தர் பெறுக்குட்டத்தில் கலந்து விகையிரு தொலைதூர் மின்னணு வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்கா, உறுப்பினர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாதவர்கள்

வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னண வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OVAM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது.

கட ஆப் தேதியன்று உறுப்பணர்கள் பதிடிவடு அல்லது டெபாசுட்டாகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க உரிமை உண்டு.

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

இடம் : சென்னை

தேதி : ஜூலை 12, 2022

சும்பெனி செயலாளர<u>்</u>

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

In the matter of the Indian In the matter of the Last Will & Testament of

Mr.P.S.SingarajaNadar (Deceased

Now residing at Meenambal Niwas Apartment, No.11/18, Demonte Street, Santhome, Mylapore, Chennai 600 004. Applicant/Petitioner

[1] Mrs. S. Kamala Devi, W/o. Kumar No.168/A, Perumal Koil Street Sathuma Nagar, Chennai 600 019. [2] Mrs.S.Kalyani Devi W/o.Ramdoss Gandhi

New Washermenpet, Chennai 600 081 [4] Mrs.S.Vasuki Devi W/o.T.Mohan

Mrs.S.Kalyani Devi

pleased to order paper publication to you, returnable by 20.09.2022 Hence, please take notice of the same and file your objections, i any, on the said date when the matter is listed before the Learned MASTER sitting in the Original Side of the Madras High Court on 20.09.2022 at 10.30 A.M., either in person or through pleader, failing

COUNSEL FOR APPLICANT

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்

Email:investorrelations@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

மின்னணு வாக்குப்பதிவு தகவல்

ன்பான உறுப்பினர்களுக்கு,

மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டறிக்கை உள்ளது. வருடாந்தர் எப்பதுகைட்ட அறங்கப்பு மற்றும் ஆண்டற்கலை ஆகியவை கம்பெனியின் இணையதளங் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட் (''பிஎஸ்இ'): www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட் (''என்எஸ்சி')': www.nseindia.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட்(''CDSL'') இணையதளம் www.evotingindia.comல் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு, அதாவது, கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், (பிரிவு: ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்), ("RTA") அல்லது ''சப்ரமணியன் பில்டிங்', எண்.ப் கிளப் ஹவுஸ் ரோடு சென்னை 600 002 அவர்களுக்கு எழுத்து மூலமாகவும் அல்லது investor @cameoindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

றுப்பினர்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது: கட் ஆப் தேதி அன்று உறுப்பினர்கள் வைத்துள்ள சமபங்குகளில் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமை இருக்கும்.

ாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வருடாந்திர பொது. கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர் பதிவேட்டில் பகிவாகி

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் சிடிஎஸ்எல் மின்னணு வாக்குப்பதிவு முறையிலிருந்து வாக்களிப்பது தொடர்பாக எதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது டோல் ப்ரீ எண்: 1800 22 5533ஐ தொடர்பு கொள்ளலாம்.

பதுதாரான வழக்கநாஞா நெ.187, புதிய கூடுதல் சட்ட அறை, சென்னை உயா்நீதிமன்றம் கட்டிடம், உதவி பதிவின் முதலேற்பு பிரிவு– : உயர்நீதிமன்றம் will be heard in your absence. ence. (M.CHANDRASEKARAN) COUNSEL FOR PLAINTIFF (S. Raja) ADVOCATE GOPIKRISHNAN சென்னை- 600 104 Counsel for Plaintiff.

மேலும், இலங்கைத் மக்களின்

அடுக்கு மாடி குடியிருப்பு ஏல விற்பனை

செய்யப்படும் நீ ரூஜ் & கோ, சென்னை–1

> REFORE THE DISTRICT MUNSIF COURT AT TAMBARAM

5.K. Manikandan Petitioners/Plaintiffs 1 E. Krishnamoorthy

8.Mr. Gajendran
... Respondent / Defendant

...மனுதார

–பிரதிவாதி

K.Nazir Ahmed

Counsel for Applican

இந்திய வாரிசு உரிமை சட்டம் (XXXIX/1925) தொடர்பான மனுவில்

உப்பலவு சுரேஷ்குமார், பி.எஸ்.சி., எல்.எல். எம்

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

உகவி பகிவாளர்

உயாநீதிமன்றம்

முதலேற்பு பிரிவு–1

11.12.2019 அன்று இறந்துபோன

திரு.க.முத்தசாமி அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான

வாரிசுரிமை கோரும் மனு

...மனுதாராகள்

will be h"d in your absence. (S. Raja) Advocate

1. K. Ravichandran 4.K. Thirunavukkarasu 5.K. Manikandan

4 Mrs. Govindamma Mr. Neelakandan

4.Mrs. Vijaya D/o late E. Arumugham On the above captioned subject matter the Hon'ble District Munsiff Court at Tambaram in IA No 646 of 2019 in OS No 89 of 2014 directed R4 (Govindammal), RS

your absence

in O.S. No.89 of 2014

2.E. Arumugham3. The Sub Registrar, Selaiyur

4.Mrs. Vijaya D/o late E. Arumugham

துணைக்குழு கூட்டத்தில்

விவாதிக்கப்பட்டது.

Those who have any valid objections may notify the same to

Nandanam, intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Alexander Durai Raj

After 10 days of the publication of this notice and within three months there after. I, J.Rangesh, Months there after. I, J. Kangesh, S/o.T.G.Govindarajan, aged 22 years, permanently residing at No.38, 5th Main Road, Kusturibai Nagar, Adyar, Chennai–600 020. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu,

After 10 days of the publication of this notice and

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

T.Ezhilarasan After 10 days of the publication of this notice and

J.Vaisshnavi After 10 days of the publication of this notice and within three months there after. I, Kowsalya. A D/o. Alagar. K, aged 24 years, permanently residing at No. 2561, Bhavani Nagar, 8th Cross Street, Advantable Melapery. Adhambakkam, Velachery, Chennai-600042. intend having my enrolment as an Advocate

Kowsalya.A After 10 days of the publication

பெயர் மாற்றம்

IDRIS ILYAS ALI

Mallika w/o Sekar No.6, Sathya Nagar, meenavaar Colony, Poondi Thangammal Street, New Washermenpet, Chennai-81
Please take notice that the